

கடவுள் துணை.

## செந்தமிழ்.

தொகுதி-அ.] சௌமிய-வாஸ கை மீ. [பகுதி-ஈ.

### ஸ்ரீ இருந்தவளமுடையார்.

சிலப்பதிகாரம், துன்பமாலையில் வரும்,

“ஆயர் முதுமக ளாடிய சாயலாள்  
பூவும் புகையும் புளைசாக்குவும் கண்ணியும்  
நீடுநீர் வையை நெடுமா வடியேத்தத்  
தூவித் துறைபடியப் போயினான்.”

என்ற அடிகளில், மாதரியென்னும் ஆயர் முதுமகள் ஆய்ச்சியர் குரவை முடிந்ததும், வையையாற்றின் கரையிடத்துள்ள நெடுமாலைப் பூசிப்பதற்குச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது. “வையை நெடுமால்” என்பதற்குச் சிலப்பதிகார அரும்பதவுரைகாரர் ஸ்ரீ இருந்தவளமுடையார் என்று விளக்கம் எழுதினார். அடியார்க்கு நல்லார் அத்திருமாலை “அந்தரவானத் தெம்பெருமான்” என்றார். இளங்கோவடிகள் “நீடுநீர் வையை நெடுமா வடிதொழு” என்ப பொதுப்படக் கூறுதலால் மதுரையிற் பிரபலமான திருமாலைப்பற்றியே அவர் குறிப்பிடுகின்றார் என்பது புலப்படும் இங்ஙனம், உரையாளர் கூறியபடி இருந்தவளமுடையார், அந்தரவானத் தெம்பெருமான் என்ற திருநாமங்களுடன் வையைக்கரையில் திருமால் கோயில்கொண்ட விஷயம், இப்போது கூடன்மாங்கரிற் காண்டல் அரிதேயாம். ஆயி னும், திருமாலது னாற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றும் மதுரையைச்சராந்து விளங்கும் கூடலழகரைப்பற்றியே மேற்கூறியவிஷயங்கள்யாவும் அமைந்துகூடகின்றன. இதனையீண் டாராய்வோம். அரும்பதவுரையாசிரியர் “வையை நெடுமால்” என்

பதற்குக்கூறிய “ஸ்ரீ இருந்தவளமுடையார்” என்ற திருநாமம், கூடலழகர்க்கு இப்போது வழங்கவிலையேனும் அப்பெருமானது இருந்த திருக்கோலம், ஆங்குவங்து தரிசிப்போர்க்குப் பேரானந்தங் தரத்தக்கவண்ணம் இன்றமுன்மையால், அக்காரணம்பற்றியே வழங்கிய தாகல்வேண்டும். இருந்தவளமுடையார்-இருந்த திருக்கோலத் தின்வளப்பமுடையார். திருமாலைத் துதிக்கும் பெரியோர்கள் அப்பெருமானது நின்ற, இருந்த, கிடங்க திருக்கோலங்களைச் சிறப்பித்தல் இயல்பாதலுங் கானக. இனி, இருந்த திருக்கோலத்தோடு திருமால் எழுந்தருளிய பதியை இருந்தவளமெனவும், அப்பெருமானை இருந்தவளமுடையார் எனவும், கொள்ளலுமாம். திருவாலவாயுடையார், திருவாப்புடையார் எனச் சிவபிரானைக்கூறும் வழக்கும் நோக்குக.

இனி, தொல்காப்பியம், செய்யுளியவில், “கொச்சகமராகம்” என்ற சூத்திரத்தே, பேராசிரியர்காட்டியதும் திருமாலைப்பற்றியது மான பரிபாடற்பகுதியாகிய

“வானு ரெழிலி மழைவள நந்தத்  
தேனூர் சிமய மலையி னிழிதங்து  
நான்மாடக் கூட வெதிர்கொள்ள வானு  
மருந்தாகுங் தீநீர் மலிதுறை மேய\*  
இருந்தையூர் அமர்ந்த சேல்வநின்  
திருந்தடி தலையுறப் பரவுதுங் தொழுதே?\*

என்ற அடிகளில், இருந்தையூர் என்பது, மதுரையைச் சார்ந்து வையைக்கரைக்க னுள்ளதெனவும், அவ்லூரில் திருமால் திருக்கோயில் கொண்டவாறும் கூறப்பட்டுள்ளன. அரும்பதவுரைகாரர்க்கூறிய இருந்தவளமென்னும் மதுரைப்பகுதியே இருந்தையூரென் னும்பெயரால் பரிபாடவில் வழங்கலாயிற்றென்பதை இஃது எளிதில் விளக்கக் கூடியது. இருந்தையூர்-இருந்தலூர் என்பதன் மருட. திருமால் திருப்பதிகளில் ஒன்றுகிய “நின்றலூர்” போல இதனைக்கொள்க.

\* “மலிதுறையெய் விருந்தையூர்” என்று ஆச்சப்பிரதியிலுள்ளதாயினும், இச்சங்கத்துத் தொல்காப்பியவுரைப் பிரதிகளில் “மலிதுறைமேய விருந்தையூர்” என்றே காணப்படுகின்றது,

## ஸ்ரீ இருந்தவளமுடையார்.

கங்க

“இருந்தையூர் அமர்ந்த செல்வ” என, திருமாலது இருந்த திருக் கோலம் குறிடப்பட்டபடுதலும் கவனிக்கத்தக்கது. இவ்வாறு இருந்தையூர் இருந்தவளம் என்ற பெயரூடன் மதுரைப்பக்கத்து வேறு ஊரொன்றுங் காணப்படாமையால், நாற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றுகிய கூடலழகர் சங்கிதியுள்ள திவ்யதேசத்திற்கே, அப்பெயர் முற்காலத்தில் வழங்கியிருக்கவேண்டு மென்பது வெளியாகிறது.

இவ்விருந்தையூர் போலவே மதுரையைச்சூழ்ந்து பலஸ்தலங்கள் முற்காலத்திருந்தனவென்பது,

“வட்டிரு வால வாய்திரு ஸ்ரீ  
வெள்ளி யம்பலம் என்ன நின்திர  
பஞ்சவ ணீச்சரம் அஞ்செழுத் தமைத்த  
சென்னி மாபுரம் சேரன் திருத்தளி  
கண்ணிசெங் கோட்டம் கரியோன் திருவுறை  
..... ஒருபாங் குன்றம்  
சூழகோள விருந்த கூடலம் பெருமான்.”

என்னும் கல்லாட (கூக) அடிகளானும்; “நான்குமாடங் கூடுதலின் நான்மாடக் கூடல் என்றுயிற்று; அவை, திருவாலவாய், திருங்கள் ஓரு, திருமுடங்கை, திருநெலுவூர்” எனக்கவித்தொகை, கூடு-ம் பாட டில் எழுதிய நச்சினார்க்கினியர் உரையானும் விளங்குகின்றது. இவற் றிற்கண்ட பல பெயர்கள் இக்காலத்து வழங்கக்காணுமைபோல, இருந்தையூர் என்ற வழக்கும் அரிதாயிற்றெனவுனர்க. கல்லாடத் தில், “கரியோன் நிருவுறை” எனவும், சிலப்பதிகாரத்தில், “உவ ணைச்சேவ லுயர்த்தோனியமமும்” எனவும் (ஆர்காண்காதை) கூறப் பட்டவை, “வையை நெடுமால்” பதியாகிய இவ்விருந்தையூரையே குறித்ததாகக் கருத்தக்கது. இருந்தையூர்க் கருந்கோழியார் என்ற புலவரதுரும் இதுவேபோனும்.

இனி அடியார்க்குஞ்சல்வார், வையைக்கறையினெடுமால்” என பதற்கு “அந்தரவானத்தெம்பெருமான்” எனக்குறியதும், கூட வழகர் விஷயமாகவே கொள்ளல் தகும். என்னை? சௌ திருக்

கோயில் மேல்விமானத்தில், கூடங்க திருக்கோலத்தோடு அப்பெரு மான் எழுந்தருளியிருத்தலால் என்க.

இனி, வையைக்கரையினெடுமால் என்று சிலப்பதிகாரங்களு மாறு, கூடலழகர் சங்நிதி, வையைக் கரைக்கணன்றி மதுரைக்கு மேல்புறமுள்ளே எனின் :—மதுரையின் இருபக்கத்தும் அங்கு சூழ்ந்து சென்றதாகவே முன்னெழுக்குண்மையால் தென்பக்கத் தும் அதன்போக்கு உள்ளதேயாகும். தென்பாலிலுள்ள வையைப் பிரிவு இக்காலத்துக் “கிருதமாலை” எனவழங்கப்பெற்றுக் கூடலழகர் கோயிற்பக்கத்தோடுகிண்றது. மதுரைக் கோட்டையைச்சுற்றி மாலைபோல் ஒடுதலின் அதற்கு இப்பெயர் வழங்கியதென்பர்.

“வேக மாதவின் வேக வதியென்றும்  
மாகம் வாய்ந்தத ஞால்வையை யென்றுந்தா  
ராக லாற்கிருதமாலைய தாமென்றும்  
நாகர் முப்பெயர் நாட்டு நதியரோ?”

என்பது கூடற்புராணம். கவித்தொகையிலும் (மருத்தகவி-ஐ)

\*“இருளிலம்—தார்முற்றி யதுபோலத் தகைழுத்துவையைதன்  
நீர்முற்றி மதில்பொருளும் பகையல்லா னேராதார்  
போர்முற்றரூண் றறியாத புன்துழுந்துவயலூரண்”

என, இவ்வையை, மாலைசூழ்ந்ததுபோல மதுரையைச் சூழ்ந்து நின்றபடி நன்கு விளக்கப்பட்டிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது. இவற்றால், “நீடுநீர் வையைநெடுமால்” என்ற சிலப்பதிகாரத்தொடர், அரும்பதவுரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இவர்களொழுத் தாலும் பரிபாடற்பாட்டாலும் இப்போதுள்ள கூடலழகர் சங்நிதி யையே குறித்ததாகல் உம்துணர்க.

பத்திராசிரியர்.

\* “பெரிய ஸிலமடக்கத் தான், ஒரு சூழமாலையைச் சூழ்ந்துகொண்டிருந்த தன்மைபோல, அழகு பொலிவுற்ற வையையாற்றினது நீர்சூழ்ந்து மதிலைப் பொரும் பகையன்றிப் பகைவர் போரால் வளைத்தலைச் சிறிதும் அறியாத புரிசை சூழ்ந்த புனலையுடைத்தாக்க மதுரையையுடையவன்” என்பது நக் கினார்க்கினியர் உரை.

115

சிவமயம்.

## \* திவண்மயக்கம்.

---

அஃதாவது குறிஞ்சி, நெய்தல், பாலை மூல்லை, மருதம் என்னும் ஜவகை நிலங்களும் தம்மிடத்துள்ளது + கருப்பொருள்களானே ஒன்றேடோன்று மயங்குதல். இதனைத் தங்காப்பியங்களிலமைத்துக் கண்செய்தோருள் இராகுவம்மிசகாரர் செய்தது மிகவுஞ்சிறப்புடையது. அது + பாலையொழுந்த ஏனை நான்குதினைகளுள் ஒருதினையே தனித்தனி ஏனைமுன்றுதினைகளோடும் மயங்கினதாகச் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அதனேடும் \$ மடக்கு என்னுஞ் சொல்ல வங்காரம் அமைத்துச் செய்யப்பட்டுள்ளது. அதனையாம் “செந்தமிழ்” கற்போர்க்கு உபயோகமாகும்பொருட்டு இங்கே எடுத்துக்காட்டுதும்.

### துஞ்சித்தினைமயக்கம்.

கடுப்பொதி நயனவாளிக் குறத்தியர் காமர் கண்ணி  
தொடுப்புமென் னக மாறிச் சூடல்புன் னகஞ் சோா  
தெடுப்பவிக் கார் சேர்க்கொண் டவவே யார் மேறக்  
கொடுப்பநற் கண்டில் வென்னெண்ட கொள்வதோ வாவின் வென்னெண்ட.

இதன்பொருள். நஞ்சபொதிந்த கண்ணுகிய பாணத்தையுடைய குறத்தியர்களால் (நெய்தனிலமகளிர்க்கு) அழகுபொருந்திய மாலையைத் தொடுத்தற்கு மென்மையான நாகப்பூக்களைக்கொடுத்துத்தாம்

---

\* தினை ஈண்டு நிலத்தை உணர்த்திற்று.

+ கருப்பொருள்களாவன தெய்வம், உணு, மர், மரம், புன், பறை, செய்தி, யாழின்பகுதி முதலியன.

+ “ஆவற்றுள்—உடுவினைந்தினைநடுவன்தொழியப்-படித்திரவையம்பாத்தியபண்பே” எனத்தொல்காப்பியனார் கூறியது கருதி இவர் பாலையை ஒழித்தனர்போலும்.

\$ மடக்காவது எழுத்துக்களின் கட்டம் இடைவிட்டும் விடாதும் பின்னும்வந்து வேறுபொருடருவது. அதனை “எழுத்தின்கூட்டமிடையிற் தின்றியும் - பெயர்த்தும் வேறுபொருடரின்மடக்கெனும் பெயர்த்தே.” என்பதனுணர்க,

சூதற்கு புன்னைமலர்கள் சோர்வின்றி எடுக்கப்படுகின்றன; இன்னும் அவர்களால் (மருதனிலத்துள்ள) கரும்புகளை சிறைய எதிரே பெற்றுக்கொண்டு சந்தனமரங்கள் மிகக்கொடுக்கப்படுகின்றன; இன்னும் அவர்கள் கண்டில் வெண்ணெண்யகள் மூல்லைநிலத்துள்ளார்க்குக் கொடுக்கப்படுகின்றன. (அவர்களிடத்தில்) பசுவின் வெண்ணெண்ய வாங்கப்படுகின்றது, என்றவாறு.

நாகம், கண்டில் வெண்ணெண்ய என்பன குறிஞ்சிநிலத்துக்குரிய மரவிசேடங்கள். அது “நடுக்குறுசங்தஞ்சிந்தூரத்தொடுரந்தநாகங்கடுக்கையார்வேங்கைகோங்குபச்சிலைகண்டில் வெண்ணெண்ய” என்னும் இராமாவதாரச்செய்புளான்றியப்படும். “நரந்தநாகங்களிருஞ்சுறி” என்னும் குறிஞ்சிப் பாட்டில் (கச-ம் வரி) நாகம் என்பதற்கு நகப்பு என நச்சினார்க்கினியர் கூறியதனுமும் நாகம் மரவிசேடமாதல்துணியப்படும்.

இதனால் குறிஞ்சிநிலம் தனக்குரிய பண்டமாற்றினால் ஏனை மூன்று நிலங்களோடும் மயங்கியதாகக் கூறப்பட்டது. எங்ஙனமே னின்; குறிஞ்சிநிலத்திலுள்ள மகளிர் தம் நிலத்துக்குரிய நாகம் முதலிய மூன்றையும் கொடுத்து முறையே நெய்தல், மருதம், மூல்லை என்னும் மூன்றற்குமுரிய புன்னாகமுதலிய மூன்றையும் பெற்றுக் கொள்வார்கள் என்பதனுலேயாம்.

நாகம்	}	குறிஞ்சிக்	}	புன்னாகம்நெய்தற்குரியது இக்
ஆரம்		குரியன்.		கு மருதத்திற்குரியது ஆவின்
கண்டில் வெண்ணெண்ய		இவைமரம்.		வெண்ணெண்யமூல்லைக்குரியது.

இனி இதன்கண் முதலடியொழுந்த ஏனைமூன்றடிகளி லும் நாகம், ஆரம், வெண்ணெண்ய என்பவைகளால் மடக்குஞ்சுஞ்சு சொல்லலங்காரமும் அமைத்துக் கூறப்பட்டிருத்தல் காணக. இம்மடக்கு இரண்டா மூன்றுமடிகளில் இரண்டாக்கமங்தாஞ்சிர்களிலும், நான்காமடியில் மூன்றுமாறுஞ்சிர்களிலும் வந்தன.

மூல்லைத்தீண்மையக்கம்.

நீக்குமா னமைக்கு மாயர் நீடிசை நிறைய ஒது  
மூக்கமேன் றளவே யாலை யோதைய தளவே யுந்த  
வாக்குதிச் கொன்றை மீண்பாட்டாவத்திச் கொன்றை மாற்ற  
தேக்குவே யேனற் காப்பின் றிறத்தவே யகற்று மன்றே.

• இ-ள். கட்டுனின்றும் நீக்கிய பசுக்களை அழைக்கும் ஆயர்கள் நெடிய இசை நிறையும்படி ஊதுகின்ற ஊக்கத்தையுடைய மெல்லிய மூல்லைக்குழலோசை கருப்பாலையினேசையினாவைத்தள்ள; இன்னும் அவர்களால் இசையைப்பெய்து ஊதப்படுகின்ற இனிய கொன் றைக்குழலோசை மீண்டுத்தற்கனுண்டான (பறை) ஒளியின் தீமை யை மாற்றிவிட; இன்னும் அவர்களால் இசையை நிறைத்து ஊதப்படுகின்ற வேய்ந்குழலேனைசை தினைக்காவலின்பகுதியான ஒசைகளை நீக்கும் எ - யு.

ஓமன் நீட்டல்விகாரம். சிலப்பதிகாரர் கூறிய “ஆம்பலந்தீங்கு மூல்,” “கொன்றையந்தீங்குமூல்,” “மூல்லையந்தீங்குமூல்” என்னும் மூன்றையும் இந்நாலாசிரியர் இச்செய்யுளிலைமைத்துக் கூறுமிடத்து “ஆம்பலந்தீங்குமூலை” நீக்கி, “வேய்ந்குமூல்” ஒன்றுகூட்டிக்கூறினர் போலும். அன்றி; “ஆம்பலகீசகம் வேல்வேரலரியமைத்திரிவேழு - மேம்படுவரை மூவெட்டுமூங்கிலாம் வெதிருமப்பேர்” எனச்சூடா மணிகண்டுட்கூறியவாறு ‘ஆம்பல்’—மூங்கிலெனக்கொண்டு ‘வே’ எனக்கூறினுரெனினுமையும். வே எனக்கருவிகூறவின்-முன்னைய வற்றைப்பண்ணற்றல் சிறப்பின்று. மீண்பாடரவும் என்றது மீண்கோட்பறையினேவியை, அது “கலவர்மீண்படுத்தெழுப்புசாப்பறை யொலிகறங் கறிதெனத்தன்னு-ாலவர்சாலிகொய் தன்னுமைத்தும் பொலியடக்கமேலைழு” என்பதனுன்றியப்படும். காப்பின்றிறத்த ஒசை என்றது தட்டை, குணில், தழுலையாதியவற்றினேசையை; அது “தட்டைகுணிறழுலைதாங்கித்தினைபுனத்தைக் - கிட்டலுருவண்ணங்கிளிமுதற்புள்ளோச்சினளே” என்பதனுன்றியப்படும். இவ்வாறே கம்பரும் “புன்றலைப்புனங்காப்புடைபோதரச் - சென்றிசைக்கும்” என்றார். தளவு, கொன்றை, வே என்பன ஆகுபெயர்கள்.

இதனால் மூல்லைவிலம் தனக்குரிய இசைக்குழல்களால் ஏனைழு ன்று நிலங்களோடு மயங்கியதாகக் கூறப்பட்டது. எங்கனமெனின்; மூல்லைநிலத்துள்ள ஆயர்ஜனதும் இசைக்குழல்களினேசையால்முறை யே மருதம், நெய்தல், குறிஞ்சி என்னு சிலங்கள் மூன்றற்குமுரிய ஆலையோதை முதலிய மூன்றையுமகற்றுமென்பதனுலேயாம்.

தளவு  
கொண்றை { முல்லைக்குரியன்  
வே இவை பண். } ஆலை மருதத்திற்குரியது  
மீன் வெய்தற்குரியது  
எனல் குறிஞ்சிக்குரியது

இனி இதன்கண் முதலடியொழிந்த ஏனைமுன் றடிகளிலும் தளவு, கொண்றை, வே என்பவைகளால் மடக்குளன் னும் சொல்லலங்காரமு மமைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. இம்மடக்கு இரண்டாமுன்றுமடிகளில் இரண்டாமைந்தாஞ் சீர்களிலும், நாலாமடியில் முதலாம் நான்காஞ் சீர்களிலும் வந்தன.

### மருதத்திணமயக்கம்.

நீங்கருஞ் செவ்வித் தாய நிறைவள் மருத மாக்கள்  
தாங்கொனஞ் கானற் றேனிற் றழைப்பன கானற் றழை  
யாங்குழு மமலை யாற்கட யழைப்பன வமலை வேழம்  
பாங்கோடி சாற்று லோங்கும் பசங்கொடி முல்லை யன்றே.

இ - ள். அடைந்தோர் விட்டுநீங்குதற்கரிய செவ்வியையுடை  
த்தாய நிறைந்தவளத்தைக்கொண்ட மருதநிலமாக்கள் கொள்ளுகின்ற மணம்பொருங்கிய நல்லதேனுல் கழிக்கரைகளிலுள்ள தாழை  
கள் தழைப்பன; அங்கே அவர்கள் உழுகின்றலுவியினால் அக்குறிஞ்சி  
நிலத்துள்ள மலைகள் எதிரே கூப்பிடுவன; அவர்கள் கரும்புகளைப்  
பக்கங்களிலே ஒடிக்கின்ற சாற்றினால் பசியமுல்லைக்கொடிகள் வளரும். எ - யு.

இதனால் மருதநிலங் தனக்குரிய தேன்முதலியவற்றை உபகாரங்குசெய்தலால் ஏனை மூன் றுனிலங்களோடும் மயங்கியதாகக் கூறப்பட்டது. எங்களமெனில்; மருதநிலமாக்கள் செய்யுங் தேன்கோடல் முதலிய தொழில்களால் முறையே வெய்தல், குறிஞ்சி, முல்லையென் னும் நிலங்கள் மூன்றற்குமுரிய தாழைத்தன் முதலியமூன்றும் நிகழ்தலினாலேயாம்.

தேன்கோடல் { மருதத்திற்குரியன் { தாழை வெய்தற்குரியது  
உழுதல் மலை குறிஞ்சிக்குரியது  
வேழமொடித்தல் } இவை தொழில். } முல்லை முல்லைக்குரியது.

இனி இதன்கண் முதலடியொழிந்த ஏனைமுன் றடிகளிலும் கானல், அமலை, கொடி என்பவைகளால் மடக்குளன்னாஞ் சொல்லலங்காரம்.

கார்முமமைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. இம்மடக்கும் முற் செய்யுளிற் கூறியவாறு வந்தது.

நேய்தறினை மயக்கம்.

கயற்குல வதோழுகாநற் கழிக்கரைக் கைதை மென்னீ  
றயற்கணியடலை யாய்த்தா ரந்தனி கொள்ளத் தேஜை  
நயக்கரு விளைகொண் பெடாண்டு வக்கரு விளைப்ப வேட்டை  
வயற்கயல் குருகெ னுமா மலர்க்கயன் மருஞு மாதோ.

இ-ள். கயற்கூட்டங்களைக்கொண்ட அதோழுகத்தையுடைய  
நல்ல கழிக்கரைகளினுள்ள தாழைகளின் மெல்லியெந்றைச் சிவனுக்  
கணியப்படும் விழுதிபோல பூக்களையுடைய அழகிய நல்லவேங்கைகள்  
கொள்ள; அத்தாழைகளின்றேஜை நல்லகருவினை ஏற்று ஒள்ளியப்புவா  
கிப புதியகருவை உண்டாக்க; அத்தாழைகளின்பூவை வயலிலுள்ள  
கயல்கள் குருகென்றுகருதி தாமரைமலர்களுக்கருகே ஒளிக்கும்,  
எ - யு.

அதோழுகம்—ஆற்றுநீர்க்கழிமுகம்.

இதனால் நெய்தனிலம் தனக்குரிய தாழையினீரமுதலியவற்  
தைக்கொள்ளப்படுதலால் எனைமுன்று நிலங்களோடும் மயங்கியதாகக்  
கூறப்பட்டது. எங்கனமெனில்; நெய்தற்குரிய கைதையினீர முத  
வியவற்றை முறையே குறிஞ்சி, மூல்லை, மருதம் என்னும் மூன்றற்கு  
முரிய கணிமுதலிய மூன்றும் கொள்ளுதலினாலேயாம்.

கைதையீரு	}	கணிகுறிஞ்சிக்குரியது
அதன்தேண்		கருவினை மூல்லைக்குரியது
அதன்டு		வயற்கயல் மருதத்திற்குரியது.

இனி, இதன்கண் முதலடியொழிந்த மூன்றடிகளிலும் கணி,  
கருவினை, கயல் என்பவைகளால் மடக்குளன்னும் அலங்காரமும் அ  
மைத்துக் கூறப்பட்டிருத்தல் காண்க. இம்மடக்கும் மேற்கறிய  
வாறு வந்தது.

இவைகளேயன்றி, இன்னும் நான்கு நிலங்களும் மாலைபோல  
ஒண்டிரூபொன்று தொடர்ந்து மயங்கியதாகவும் ஓர் செய்யுள் கூறப்  
பட்டுளது. அதனையும் ஈணுத்தருகின்றும்.

கொடிச்சியர் குறிஞ்சிப் பாடற் காய்ச்சியர் குரவை தூங்கு மடிச்சிலம் பொலிக்கு வேட்குங் கடைசிய ரகத்த வன்ன நடைக்கெதிர் கலாபம் விமீம வளத்தியர் தம்பி னஞ்ச தொடிக்கர மெறிந்து நக்கு நடப்பன தோற்றத் தெங்கும்.

இ - ள. நெய்தனிலமெங்கும் கொடிச்சியர்களது குறிஞ்சிப் பாடலுக்கு ஒப்ப இடைச்சியர்கள் குரவையாடுகின்ற அடிகளிலணி ந்த சிலம்பினேசைக்கு விரும்புகின்ற கடைசியரிடத்தவாகிய அன்ன த்தினடைக்கு எதிரே கலாபம் ஒலிக்கும்படி அளத்தியர்கள் தம்முள் நாடோறும் வளையலையணிந்த கைகளை ஒன்றேடோன்று அடித்துச் சிரித்து நடக்கின்ற தோற்றத்தையுடையன. எ-று.

எங்கும் தோற்றத்த எனமுடிவுசெய்க. அகரம்விகாரத்தாற் ரூக்கது. குறிஞ்சி-ஓர்பண். குரவை-கைகோத்தாடல். கலாபம் பதி னறு கோவைமணி. இதில் கொடிச்சியர், ஆய்ச்சியர், கடைசியர், அளத்தியர் என நானிலப்பெண்களையும் கூறியதோடுமுறையே அவர் கருக்குரிய குறிஞ்சிப்பாடல், குரவைதூங்குமடிச்சிலம்பொலி, அன் ன நடை, நடத்தல் என்பவைகளைத் தொடர்ச்சியாகக் கூறி, நானிலத் திணைமயக்கம் கூறியவாறுகாண்க.

கொடிச்சியர் குறிஞ்சிலமகளிர்  
ஆய்ச்சியர் முல்லைநிலமகளிர்  
கடைசியர் மருதநிலமகளிர்  
அளத்தியர் நெய்தனிலமகளிர்.

இங்கனமே ஏனையகளிகள் கூறிய திணைமயககங்களி லும் இவ்வி ரகுவம்மிசகாரர் கூறிய திணைமயக்கம் மிகவுஞ்சிறப்புடைத்தாதல் காண்க.

சி. கணேசையர்.

---

## ஆங்கில மொழிக்கலப்பு.

---

இதனைக்குறித்துச்சென்ற ஆவணிமாதத்துச் “செந்தமிழி” ஒலை சில கூறியிருந்தேம். யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலுமுள்ள சில பத்திராதிபர்களும் இவ்விஷயத்தைச் சிந்தனைசெய்திருக்கிறார்களை என்பது அவ்வவர் பத்திரிகைகளா வறியக்கூடகின்றது. யாம் விரும்பியவாறே பத்திராதிபர்கள் இதனைச்சிந்தித்துத் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டதற்காகப் பெருமகிழ்வடைகின்றோம்.

பத்திரிகையின் அருமை பெருமைகள் இத்தனையவேண எடுத்துக்கூற்ற பாலனவல்ல. அஃது ஓர் விஷயத்தைப் பரவச் செய்தவில் வாயுதேவனிலும் மிகுந்த வேகமுடையது; அதனைச்சனங்கள் மனதிற் பதியச் செய்தவிற் பேராசிரியனை ஒத்தது; அதனைச் செய்வித்து முடித்தவில் அரசனை சிகர்த்தது; எங்கும் நின்று எல்லாவற்றையும் செய்து முடிக்கும் பேராற்றல் படைத்தது பத்திரிகையே யன்றிப் பிற்தொன்றில்லை. ஆதலால் அவற்றை நடத்தும் பத்திராதிபரே உலகத்தவர்களின் உயர்வு தாழ்வுக்கு முக்கிய காரணர். ஆதலால் பாலை நலம் குன்றாது பாதுகாக்கும் பாஸ்தாபி மாணியும் அவரே.

உலகத்திலே எத்தேசத்துச் சுவபாலை தன்னலம் குன்றது வளருகின்றதோ, ஏச்சாதியார் அதனைத்தன்னலம் குன்றது வளர்க்கின்றார்களோ, அத்தேசமும் அச்சாதியாரும் மேனிலை யெய்துவர் என்பது நிச்சயம்; இதற்குச் சான்றாக ஜபபான் ஜர்மனி முதலிய தேசங்களைக் காணலாம். இத்தேசத்தார் தத்தம் பாலை களிற் கொண்டிருக்கும் அபிமானமும் அவற்றை விருத்தி செய்யும் வகையும் இத்தன்மையை என்பதைப் பத்திரிகைகள் வழியாகவே அறிந்திருக்கின்றோம். ஆதவின் எங்கள் சீர்திருத்தத்திற்கும் மேனிலைக்கும் காரணம் நம் சுவபாலையே யாம்.

தெளிந்த பாலை இல்லாய்டத்து எடுத்துக்கொண்ட விஷயத்தைப் படிப்போருள்ளத்தில் நன்கு பதியச் செய்தல் கூடாது.

ஒருவன் சுவ பாலைச் சொற்களினுற் பொருள்களை இலகுவாக விளக்கிக்கொள்ளுதல்போல் அங்கிய பாலைச் சொற்களினுல் விளங்கிக் கொள்ளலாமாட்டான். ஆதலினுல் ஆங்கிலமொழிகளுக்கிடையந்த தமிழ் மொழிகளைச் செய்து கொள்ளல் படிப்போருக்குப் புத்தி மயக்கத்தை உண்டாக்குமென்றால் ஒரு சிறிதும் பொருந்தாது. தமிழறிவு மாத்திர முடையார்க்கு ஆங்கிலமொழிகள் வாளா தொனியை மாத்திர முண்டாக்கு தலன்றி உண்மையளவிற் கருத்தைப் புலப்படுத்த மாட்டா. ஆதலின், தமிழ்ப்பத்திரிகைகளில் கூடியவரை தமிழ்மொழிகளைத் தேடியமைத்தலே சிறப்பாகும்.

தமிழ் மொழிகளைச் செய்து கொள்ளுதற்கு வேண்டிய சில உபாயங்களை முன்னேயே கூறியிருக்கின்றேம். அப்புதுச் சொற்கள் முதன்முதல் ஜனங்களுக்குத் தெளிவை உண்டாக்கமாட்டாவா யிலும், சிலகாலத்துள் வழக்கிலைப்பட்டுப் பழைய சொற்கள் போலாதல் தின்னாம். அச்சிலகாலம் பன்னுற்றுண்டுகளான்று, சிலவருடங்களேயாம். வேண்டுமாயின், புதுத்தமிழ் மொழிகளை உபயோகிக்குங்கால் அவைகட்டியைந்த ஆங்கில மொழிகளை எழுதி இயை பிலிசைக்குறியாலடைத்து விடலாம். சிலகாலம் செல்ல இவ்வழக்கத்தை நீக்கிவிடுதல் வேண்டும். ‘பிரதிகாவலர்’ என்பது பொருளைத் தெளிவிக்க மாட்டாதாயின், “பிரதிகாவலர்” (Viceroy) என்று எழுதி விடுக. இது பத்திராதிபர்களுக்கும் சிருபர்களுக்கும் பெருங்கஷ்டமன்று. பயனை நோக்குங்கால் அதனைக் கஷ்டமென்று ஒருவரும் கொள்ளலாமாட்டார்கள்.

“மயிர் விலக மலை விலகும்” என்பதோர் பழமொழியின்டு. பத்திராதிபர்கள் இச் சிறுகஷ்டத்தை நீக்கிவிட, ஆங்கில மொழிக்கலப்பு நீங்கிவிடும் என்பதற்குக் கங்கேமின்று. இதனைத் தங்கள் பத்திரிகைகளில் அனுசரித்தல் மாத்திரமன்றிக் காலத்துக்குக் காலம், பத்திராதிபர்கள், ஆங்கிலமொழிக் கலப்புத் திங்குபயப்ப தென்று பத்திரிகை வழியாகப் போதித்தும் வருவராயின், ஆது, மதிப்பென்று கருதி ஆங்கிலமொழிகளைப் பிரயோகிக்கும்போதெல்லாம் அம்மொழிகளில் வெறுப்பை உண்டாக்கும். வெறுப்பு

உண்டாக, தமிழ்மொழிகளில் நாட்டங்காள்வர். கொண்டக்கால் அம்மொழிகள் வந்து கூடுதல் தமிழ்மக்கட் கருமையன்று.

ஆங்கில மொழிக்கலப்பு நீங்குதல் நலம் என்பதோர் எண்ணத் தை மனத்துதிக்கச் செய்தலே பத்திராதிபர்கள் செய்யவேண்டிய உதவியாம். இது சித்திக்க நம் நோக்கமுன் சித்திக்கு மென்க. கெடுங்காலமாக வழக்கில் வந்த ஆங்கில மொழிகளை பொழித்துத் தமிழ் மொழிகளைவத்து விளக்குதல் அசாத்தியம் என்ற எண்ணத்தை முற்றும் ஒழித்தல் வேண்டும். பண்டைக்காலங் தொட்டு வழங்கிவந்த எத்தனையோ காரியங்கள் இப்பொழுது முழுதும் மாறியிருத்தல் யாவருமறிந்த விஷயமே.

வடமொழிகளும் தமிழ் மொழிகளும் கலந்து வழங்கி வருதல் பண்டைக்காலங் தொட்டுள்ள வழக்காய் விட்டது. சங்காலத்துப் புலவர்கள் வடமொழிகளை இயன்றவளவு விலக்கியே வந்தார்கள். பிற்காலத்துப் புலவர்கள் அவற்றை நூல்களிற் கணக்கின் றி நுழைத்து விட்டார்கள். அதனால் அக்கலப்பைப்பீங்குதல் அறியதாயிற்று. வடமொழிகள் கலந்திருக்கல்லோல் ஆங்கிலமொழிகளையும் கலந்து விட்டால், நம் தமிழ்ப்பாலை மற்றப்பாலைகளிலுத்தவியன்றித் தனித்தியங்கு மாற்றலுடையது எனப்படும் புகழ்ச்சிபோய், தமிழ் எண்பதோர் தனிப்பாலை இல்லை எனப்படும் இசழ்ச்சியுண்டாமன்றோ? அரபியபாரசிகச்சொற்கள் கணக்கின் றிக்கலவாததற்குக்காரணங்கள் பல உளவெனிலும், அக்காலங்களிற் பத்திரிகைகளில்லாதிருந்தமையும் நம்மவர் அப்பாலைகளைக் கல்லாதிருந்தமையும் முக்கிய காரணங்கள் என்பதை ஒருவரும் மறுக்கமாட்டார்.

தற்காலம் அரசபாலையாதலாலும், சீனியத்துக்கு முக்கிய வழியாயிருத்தலாலும் மற்றைச் சாதியாரையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அறிந்து திருந்துதற்கு வழியாயிருப்பதினாலும் ஆங்கிலபாலை அவசியங் கற்கவேண்டியதொன்றேயாம். அவசியத்தில் ஒருபொழுதும் குறைகூறப் புதுக்கேதேமல்லம். ஆங்கில மொழிகளைத் தமிழ்ப்பாலையோடு கலந்து வழங்காதிருத்தல் வேண்டுமென்பதே எமது வேண்டுகோள். மொழிகளைக் கலத்தலே

யன்றி வசனங்களை ஆங்கில நடையில் எழுதுவதையும் ஒழித்தல் வேண்டும். மற்றய பத்திராதிபர்களும் பெரியோர்களும் இவ்விஷயத்தைச் சிந்தித்துத் தத்தம் கருத்துணர்த்தல் நலம் என்று அவர்களை வேண்டுகின்றோம்.

அ. பொன்னையா பிள்ளை.

## இந்தியா இறைமாட்சி.



(முற்றேட்சிசி.)

15. ஒயுத்தல்:— அரசார் தங்காடு தலையளித்தற்கண்ணே ஒழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழிக்குறை நம்ரெனக்கோல் கோடாது, பிறரெனக்குணங்குன்றுது ஒப்பாடு அதற்குத்தக ஒறுக்கவேண்டும். காலிற்றிலை பூட்டியும் பிரம்பாதியவற்றுற்புடைத்தும் துன்புமுத்தலும், பொருளைக் கோடலும், கொலை செய்வித்தலு பென அவ்வொறுத்தல் மூவகைப்படுமென்க. இவ்வொறுத்தல் நன்னெறிச் செல்வார்க்குத் துன்பந்துடைத்தற் பொருட்டேயாதவின் பைங்கூழ் வளர்ச்சிக்கு இடுக்கண் விளைக்குங்களைகளைக் களைவதோ டொக்குமென்க. இதனை, “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்-களைகட்டதனாடு னேர்.” என்னும் பொய்யாமொழி யாழ் காண்க.

அறத்திற்கு ஊரூக அல்லவை புரிந்தார் யாவராயினும் அவர்குறைதெரிந்துழிக் கண்ணேடாது தறுகண்மையுடையராயிருந்து தண்டஞ்செய்தலே வேந்துமுறையாம். மனுச்சோழன் தன் அருமந்த ஒரு மைந்தன் பசுவின் கன்றின்மீது தேரூர்ந்து கொன்றமைப் பொருட்டுப் பிராயச்சித்த பரிகாரங்செய்யலாமென மந்திரிக்கிறிய போது அதைக்கொள்ளான்ய,

“என்மகன்செய்பாதகத்துக்கிருந்தவங்கள்செயலிசைந்தேன் ,  
அன்னியனேருயிர்கொன்றுலவனைக்கொல்வேனான்ற

கீருன் மனுதா ந்தெருடைமனுவாதற்றுடைப்புண்டதெனும்வார்த்தை  
மன்னுலகிற்பெற்றமொழிக்கீர்மங்கிரிகள்வழக்கு.” பேரியபுராணம்-  
எனக்கூறி மைந்தனைத்தன் தேர்க்காற்படுத்திக் கொன்றுவென்ற  
அற்புதக்கதையை யாவரேயறியார்?

“ ஒருமைந்தன் றன்குலத்துக் குள்ளானென் பதுமுணரான்  
தருமந்தன் வழிச்செல்கை கடென்று தார்வேந்தன்  
மருமந்தன் ரேராழி யறவூர்த்தான் மனுவேந்தன்  
அருமந்த வரசாட்சி யரிதோமற் ரெளிதோதான் ”

என்னும் பெரியபுராணத்தானும்,

“ ஆவின்கடைமணிசெஞ்சுசூடத்தான்றன்  
அரும்பெற்றபுதல்வனையாழியின்மடித்தோன் ”

என்னும் சிலப்பதிகாரத்தானும் இச்சரிதம் இனிதுபுலப்படுமாற்றிக்

“ எய்தியகுற்றத்தோர்கள்யாவராயினுங்கண்ணேந்தா  
நைதெனாடிந்தியறந்தலைபிழையாத்தண்டஞ்  
செய்வதேசெங்கோலாகுஞ்செய்யகோவின் மேலென்னும்  
உய்திசெய்மழையான்மக்கனுறுபயனுற்றபோதும் ”

என்ற விளாயக புராணமும் இக்கருத்தையே வலியுறுத்துவதாமென்க.  
பாண்டியன் கோவலீன ஆராயாது கொல்வித்த தன் பிழையை  
யுணர்ந்து தானேதன்னுயிர் நீத்தமையும், பொற்கைப்பாண்டியன்  
தன் கையைக் குறைத்த செய்தியும் இவைபோல்வன பிறவும் இந்தியாதேசத்துப் பண்டை அரசர்களின் ஒருப்பு முறையை இனிது  
விளக்குவனவன்றே?

16. செங்கோல்:— மேலேகூறியவாறு நிறைகோலாப்பச்சமன்செய்து சீர்தூக்கி அரசர்முறை செய்தலே செங்கோலாம். நடுநிலை குன்றுது தக்காங்குநாடு முறை செய்யுங்கால் இருவர் கூற்றையும் பண்முறை கேட்டும், கரியுரைப்பாரியல்லபை அரிதினாய்ந்தும், நீதிநூல் விதியை நன்கு தெளிந்தும் சிசாரைன் முற்றியபின் முறை செய்தலேயியல்பாம். “கண்ணுரக் கண்டதும்பொய் காதாரக்கேட்டதும்பொய், தீரவிசாரித்தது மெய்” என்பது நம் ஈட்டுப் பெண்

பாலாருங் கூறும் பழமொழியன்றோ? தாம் உண்மையறிந்த வழி  
யும் பிறரொப்புமாறெல்லாஞ் செய்வன செய்து ஏற்ப முடிவு கூறு  
தலே அரசர் கடமையாம். கரிகாற் பெருவளத்தானென்ற சோழன்  
தம்முண் மறுதலையாயினாரிருவர்வந்து குறைகூறி முறைவேண்டிய  
போது, அவ்வேந்தன் ஆண்டனினாருளுதலின் யாங்கனம் முடிவுண்  
மைகண்டு கூறுமென ஐயுற்றிராக; அதுகண் அப்பொன்னியங்  
துறைவன் தான் நரைமுடித்து வந்திருந்து முறைசெய்தா என்று  
கூறுவர். இதனை,

“இளமை நாணி முதுமை யெய்தி  
யுரைமுடிவு காட்டிய வரவோன்”

என்னும் மணிமேகலையானும்,

“உரைமுடிகானுனிலமையோனென்ற  
நரைமுதுமக்கஞுவப்ப—நரைமுடித்துச்  
சொல்லான் முறைசெய்தான்சோழன் குலவிச்சை  
கல்லாமற்பாகம்படும்.”

என்னும் பழமொழியானும் அதனுரையானுங் கண்டுதெளிக.

17. செங்கோலே வேற்றி :— இங்கனம் ஏற்ற பெற்றியின் நடா  
த்தும் செங்கோலே அரசர்க்கு வெற்றியாகுமன்றி படைகளால் வரு  
வது வெற்றியன்றென்பர். எத்துகீணப்படைப் பெருக்கமுடையன  
யினும் அரசன் செங்கோலனுக்காக்கால் அவன் வெற்றிபெறுமாறில்  
லையாம். அப்படைகளே யரசனைக்கொன்று களைவனவாயினுமாகும்.  
இதனுண்ணிறே,

“வேலன்றுவென்றிதருவது மன்னவன்  
கோலதூஉக்கோடாதெளின்” எனத்தேவரும்,

“கடுஞ்சினத்தகொல்களிறும், கதழ்பரியகவிமாவும்,  
கடுஞ்செகாடியனியிர்தேரும், நெஞ்சுடையபுகன்மறவருமென  
நான்குடன்மாண்டதாயினுமாண்ட  
அறநேறிமுதற்றேறுசின்கோற்றம்”

என மதுரை மருதனினாக குறைவாராயினர். படை கொடி  
குடை முரசு புரானி களிறு தேர் தார் முடி இவையாவும் செங்கோல்  
வேந்தர்க்கேயுரிய வெங்படை யுணர்த்துங் கருத்தான்றே,

- “படையுங் கொடியுங் குடையு மூரசு  
நைடவெல்ல புரவியுங் களிறுங் தேருங்  
தாரு முடியு கேரவன பிறவும்  
தேவிகோள் சேங்காலரசர்க் துரிய.”

என்றார் ஆசிரியர் தொல்காப்பியனுர். இங்கேதெரிவுகொள் செங்கோல்ளன்ற விசேடணம் மிகவும் பாராட்டற்குரியதாம். இச் செங்கோலே அரசாரக்காப்பதென்பதை,

“இறைகாக்கும் வையக மெல்லா மவனை  
முறைகாக்கு முட்டா செயின்.”

என்றவள்ளுவதேவர் கூற்றுவறிக. அரசன் குடிகளோக்காக்கச் செங்கோல் அவனைக்காக்குமென்னும் இக்கருத்துத்தான், வேலன் ற வென்றிதருவதென்பதன் கண்ணும் அறநெறிமுதற்றே அரசின்கொற்றம் என்றதன் கண்ணும் விளக்கியவாருகும். இதுவொன்றே! செங்கோல்வேந்தன் தேயத்து இயல்பிற்றுஞ்புறுத்துவனவாகிய அரவு முதலையாதியவுஞ் சார்ந்தவர்க்கிடுக்கண் செய்யாவென்பர் இளங்கோவடிகள்.

“அரவுஞ் குரு மிரைதேர் முதலையும்  
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா  
செங்கோற் றென்னவர் சாக்கு நாடென  
எங்கணும் போகிய விசையோ பெசிதே.”(என்பது சிலப்பதிகாரம்.)

18. கோடுங்கோல்:—அரசன்கோல்பகைவரெனச் சினங்கூர்ந்து ம், நமரெனக்கண்ணேடியும் ஏதிலரெனவாளாவிருந்தும் ஒருபாற் கோடுமாயின் அவன்தனுது பண்டைச்செல்வத்தை யிழுந்துமேல்வருவாய்க் கேதுவாகிய குடிகளையுமிழுந்து தானுங்கெட்டொழிலானைன்க.

இராவணன் சூரபன்மன் முதலைய கொடுங்கோலரசர் எத்துணையோ செல்வழும் படையும்பெருமிதழும் படைத்திருந்தும் அவர்க்கீ எவ்வாரூயிற்று? இன்னுங்கொடுங்கோன்மையாற் பரிபவப்பட்டொழிந்த வேந்தர் கடற்கரை மன்னினும் பலராமன்றே! கொடுங்கோழிந்த வேந்தர் கடற்கரை மன்னினும் பலராமன்றே!

வர். அன்றையில் வேற்றுாட்டுப்புகுவர். இவ்விருவகையானும் அவன் கேடுதலாருதலே.

“கூழுங் குடியுமொருங் கிழக்குங் கோல்கோடிச்  
குழாது செய்யு மரசு.” என்னும் பொய்யாமொழியானும்,  
“கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல்  
படுங்கதி ரமயம்பார்த் திருந்தோர்”

என்னும் சிலப்பதிகாரத்தானும், “கொடுங்கோலரசன்வாழு நாட்டிற்,  
கடும்புவிவாழுங்காடுநன்றே.” என்னும் நறுங்கொகையானும் நன்கு  
தெளிக். அன்றியும் அரசன் கோல்கோடுமொயின் கோள்கணிலைகுலை  
யும். மழையின்றி வரட்காலமெய்தும். மாஷிலத்துயிர்கள் வாழுர.  
ஆதவின் உலகங்கெடுதற்கு அரசன் கோல்கோடுதலே காரணமாகு  
மென்று கூறுவர் முதியோர். இதனை,

“கோணிலை திரிந்திடிற் கோணிலை திரியும்  
கோணிலை திரிந்திடின் மாரி வறங் கூரும்  
மாரிவறங் கூரின் மன்னுயிரில்லை.”

எனக் கூலவாணிகண் சாத்தனூர் கூறுதலானும்,

“கோணிலைதிரிந்துநாழிகுறைப்படப்பகல்கண்மிஞ்சிநினை  
நீணிலமாரியின்றிவிளைவங்கிப்பசியுநிடிப்  
பூண்மூலைமகளிர்பொற்பிற்கற்பழிந்தறங்கண்மாறி  
ஆணையில்வுலகுகேடாமரக்கோல்கோடின்.”

என்று திருத்தக்கதேவர் கூறுதலானுங் காண்க.

“மழைவள்ளுஞ் சரக்குமாறும் வயனிலம்வீளையுமாறும்  
விழையறம் விளையுமாறும் வேதநால் விளங்குமாறுங்  
தழைபொரு ளீட்டுமாறுஞ் சமரிடை வெல்லுமாறும்  
பிழைதபவாழுமாறும் பிறந்தராக் கோவினாகும்.”

என்னும் வினாயகபுராணவாக்கால் மழைசுரத்தற்கும், நிலம்விளை  
தற்கும், அறம்விளைதற்கும், விதிநால்செழித்தற்கும், பொருள்பெறு  
தற்கும், வெற்றியுறுதற்கும், குற்றம்ரூழிதற்கும், அரசக்கு செங்  
கோலே காரணமென்பது பெற்றும். அதுபற்றியன்றே “அந்தனர்

நூற்குமரத்திற்குமாதியா, நின்றதுமன்னவன்கோல்.” என்றுபொய் யில்புலவருங் கட்டளைதருவாராயினர்.

19. அரசர்போர்த்திறன்:— அரசர்தங்காடுகாத்தற்கண்ணே தண் ணையிடையராதல் வேண்டுமென மேலே கூறினோமன்றே; அவர் அங்கனங்காத்தற்கும் மாற்றவெல்லற்கும் உரியாதனின் படைக்கலம் பயிற்லவல்லராகிப் போர்த்திறம் பெற்றிருத்தலும் வேண்டும். அஃதில்வழி அவர்காவல் நீடுசெல்லாது. இதனாலே போர்செய்திறந்த வீரர் சுவர்க்கம்புகுவரென்றும், அமராவிறவாது பினியாவிறந்தவரை தருப்பைப்புலவில் கிடத்தி வாளாற்போழுந்து சமர்செய்திறந்தார் புகுஞ்சுவர்க்கத்திற் சேர்கவென மந்திரக்கிரியைசெய்யவேண்டுமெனவும் பண்டத்தமிழ்ப்புலவர் பெருமக்கள் கூறிவைத்தனரென்க. இதனை,

“ ஓடன்மரீஇப்பீடின் மன்னர்  
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்  
காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார்  
அறம்புரி கொள்கை சான்மறை முதல்வர்  
திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி  
மறங்கந்தாக கல்லமர் கடங்கோர்செல்வழிச் செல்கென  
நீள்கழன் மறவர் வாள்போழுந் தடக்கலும்.”

என்னும் புறப்பாட்டானும்,

“ கொற்றங்கொண்டு குடிபுறங் காத்துச்  
செற்றத்தேவர் தேயந்தமதாக்கியும்  
தருப்பையிற் கிடத்தி வாளிற்போந்து  
செருப்புகள் மன்னர் செல்வழிச் செல்கென  
முத்துவிளிதலிக் குடிப்பிறக்கோர்க்கு  
நாப்புடை பெயராது நானுத்தக வுடைத்தே.”

என்னும் மணிமேகலையானும் அறியக்கிடக்கின்றது.

20. அரசர்குடியோம்பல்:— அரசர்குடிகளைக்காக்குமிடத்து பொதுவைக்கயான் யாவறையும் ஒப்பாடுதலுடன் தமதுமக்களைப்போலக் காக்கவேண்டுமென்பார், “ காவல்குழுவிகொள்பவர் - னேம்புமதி ” எனக்கூறியதன்றி அரசர்குடிகளையே தமதுயிராக நினைக்கவேண்டும்.

150

மெனவும் கூறியுள்ளார். யாவர்க்கும் உயிரிற்கிறந்தபொருள் இல்லை யாதல்போல அரசர்க்குக் குடிகளிற்கிறந்த பொருள்பிற்கில்லாமையால் இவ்வாறு கூறினார். இதனை,

“மன்னுயிரெல்லா மன்னுள் வேந்தன் நன்னுயிர்”

என்ற மணிமேகலையானும்,

“குவய மன்னுயி ராகவும் மன்னுயி  
ருய்யத் தாங்கு முடலன்ன மன்னன்”

என்ற இராமாவதாரத்தானும் அறியத்தகுமெனக் காணக.

பிறிதின்கிழமைப்பொருள்களில் மக்களிற்கிறந்ததொன்றில்லை. தற்கிழமைப்பொருள்களில் உயிரிற்கிறந்ததொள்றில்லை ஆதலின் அரசராவார் தம்மக்களைப்போலவும் உயிரைப்போலவும் குடிகளைப்பாது காக்கவேண்டுமென நம்முன்கீர்க்கு கூறுவாராயினர்.

21. போதுவகை:— அரசர் விஷயமாகவும் குடிகள்வித்யமாகவும் தனித்தனியாகப் பலவிஷயங்களையெடுத்துக் கூறினும், இனி ஒருவருக்கும் பொதுவான தருமத்தைக்கூறுவாம். மேலேக்ரியவகைகளால் அரசனே குடிகளுக்கு உயிரெனவும் குடிகளே அரசனுக்குப்பெருவெனவும் விளக்கினுமன்றே. ஆகவே ஒருவருக்கொருவர் உடலும்உயிரும்போலவும், உயிர்க்குயிராகவும் பரஸ்பர ஒற்றுமையுடன் வாழுவேண்டுமென்பதே நாலோர்கொள்கையா பென்க. உடலில் வழி உயிரில்லை. உயிரில்வழி யுடலில்லை. அரசனில்வழிக் குடிகளில்லை. குடிகளில் வழி யரசனில்லை. இம்முறையைக் கவனித்து எமெல்லாரும் அரசர் மாட்டு அன்புபூண்டொழுகவேண்டும். அரசரும் நம்மீதுகருணைபாவித்தொழுகவேண்டும். இங்னனம் ஒருவர்பாலொருவர் அன்புற்று வாழ்வதே பொதுத்தருமமென்க.

22. பிரிட்டிஷார் செய்த நன்மைகள் :— மாட்கிமை தங்கிய பிரிட்டிஷ் அரசரால் நாம் பெற்ற நன்மைகள் அளப்பில் உண்டு. அவற்றை ஊன்றிக் கவனித்து நன்றிபாராட்டுவதன்றே நமது கடமையாவது? பண்ணடக்காலத்தார் கண்டுக்கேட்டுமில்லாத புகைவண்டி, புகைக்கப்பல், தந்தி தபால் முதலியவற்றால் நாமடைந்துள்ள நன்மையை யாவர்தான் அறியார்! தரைமார்க்கங்களில் விருட்ட

சங்களை வளர்த்து வெயிற்கொடுமையையும் நீக்கினர். வைவை நதி பெருகிய காலத்து பரிதவித்த சோழரினைக் கடவுள்வந்து கரையேற்றி யதாகவன்றே திருவிளையாடல் கூறுகின்றது. எத்தனை பெரிய நதி களில் எப்பெரு வெள்ளத்தினும் தடையின்றிச் செல்லும் பாலங்களைக் கட்டிவைத்துள்ளார்கள். முற்காலத்திலிவைகளுண்டா? பத்திரிகை நடாத்துஞ் சுதந்தர விஷயம் எவ்வளவு விசாலமான அறி வைக்கொடுத்திருக்கின்றது. மதவிஷயத்தில் அவரவர் இஷ்டப்படி நடப்பதான் பெரும்பாக்கியம் அளத்தற்கரிதன்றே! முன்னை வேங் தர் காலத்திற் கழுஷ்டேற்றப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் வந்தது மதக்கோட்பாட்டான்றே? பலவகைபான ரசாயன சாத்திர அறிவும் வேறு பலசாத்திர ஆராய்ச்சியும் நமக்கு யாராற் கிடைத்தன? தரும வைத்தியசாலைகளைத்தனை?

யூனியன், தாலுக்கா போர்டு, டிஸ்டிரிக்டுப்போர்டு, முனிசிபாலிட்டி முதலான நகரபரிபாலன கர்த்தருத்துவம் நமக்குக்கொடுத்தவர் யாவர்? சதியென்னும் உடன்கட்டையேறுதல் நரபவிகொடுத்தல் என்னுமிகக் கடுந்தொழில்களை விலக்கியவர் யாவர்?

இந்தவகையாக எண்ணிறந்த நன்மைகளை நமக்குச்செய்தவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரல்லவோ? இவர்கள் செய்த நன்றியை யெல்லாம் வகைவிபரமாக எடுத்துக்கூறினால் ஒரு பெருப்புத்தகமானும்.

“இன்னுமிவரானுகையினிட்டியர்களாடைந்தனன்மைக்கெல்லையுண்டோ மன்னியசீர்ஜூக்கோர்ட்டெஜ்ட்லீயவரிலுமுதன்மைவகுப்புலாவில் என்னசங்கேதகமுந்தவிர்க்கும் அடவக்கேட்ஜனரல்முறை யினைநடாத்த நன்னயஞ்சேர்பார்விமென்டுஸ்தானம் இவைஇந்தியர்கள்நன்னைத்தந்தார்.”

என்று ஒரு புலவர் கூறியது பொய்யன்றே.

இங்கிலத்தவர்க்கு அன்னையிற் சிறந்த நமது விக்டோரியா சக்கரவர்த்தினிப்பெருமாட்டியவர்கள் கட்டளையிட்டருளிய பக்துச்சுதந்திரங்களும் பிரசைகளாகிய நாம் அனுபவித்துவரப்பெற்ற பாக்கியம் போல் வேறெந்நாட்டார் பெற்றுள்ளார்? வேறேப்பேரரசர் தமக்குடிகளுக்கு இவ்வாறு சுதந்தரமளித்துள்ளார்? நம்மனோரின் கோத்துமே தம அரணைக்கொண்டு நமது மனோப்பிடத்துக்கேற்ற கோத்துமே

வாறு கன்மைகளைப் புரிந்து லோக்கில் செல்வ கவர்ன்மெண்டு அதிகார சுதந்தரத்தையும் நமக்குக் கொடுத்து நம்மோடு பல்லாற்றுனும் ஒற்றுமையுற்ற ஆனால் நமது பிரிட்டிஷ்ராஜாங்கத்தாரை வெல்லும் வல்லபம் எத்தேய அரசர்க்கும் ஒரு சிறிதுமிலையோம். இதற்குப் போதிய சான்று,

“ மறுமனத்தானல்லாதமானலத்தவேந்தன்  
உறுமனத்தானாகியொழுகின்—செறுமனத்தார்  
பாயிரங்கூறிப்படைதொக்காரென்செய்ப  
ஆயிரங்காக்கைக்கோர்கல் ” என்னும்

பண்டையோர் செய்தினே கூற நின்றது. ஆதலால் இத்தகீய பண்ணலங்களும் ஒருங்கே நிறைந்து விளங்கும் நமது காருண்ய பிரிட்டிஷ் அரசர் நினைவுக்காலமிருந்து மாநயம்பெற்று நாமும்யுமாறு செங்கோல் செலுத்திவருப்படி கருணை பாலிப்பான் எல்லாம் வல்ல இறைவனதானை வாழ்த்திப்போற்றுவோபாக.

இந்தியாதேசமென்றென்றும்வாழிய  
கந்தரமழைபெய்க்களிப்புநிடுக  
இந்தியாசக்கரவர்த்திமீன் நபல்  
மைந்தருங்கினைகளும்வாழ்வும்வாழ்கவே.

எம். கே. எஸ். அப்துல்காதிரு ராவுத்தர்.

திருச்சிற்றம்பலம்.

**திருக்குறலாராய்ச்சி.**

(முற்றேபர்ச்சி.)

கடுக. இற்பிறந்தார்கண்ணல்லதில்லையியல்பாகச் செப்பமு நானு மொருங்கு.

இதன் விசேடவுரைத் தொடக்கத்திலுள்ள “இல்லுக்குடியென் பன்னாடியர்ந்தவற்றின்மேல்” என்னும் அச்சுப்பிரதிவாக்கியம், சில ஏடுகளில் “இல்லுக்குடிகுலமென்பனவொருபொருளா; ஈண்டுயர்ந்த வற்றின்மேல்” என்றுகாணப்படுகிறது.

‘ஆசிரியர் பரிமேலமுகர் இக்குறளில் “இற்பிறந்தார்” என முதலிலே வந்துள்ள “இல்” என்பதற்கு விசேடவரை கூறத்தொடங்கி, அதிகாரப்பட்டமையினாலும், சருங்கச்சொல்லல், விளங்கவைத்தல் என்னும் அழகுபற்றியும், இவ்வதிகாரத்து 2-வது 8-வது குறள் முதலியவற்றுள் (யர்குடி, உயர்குலம் என்று பிரித்துச் சொல்லப் படாது “இல்” என்பதுபோலவே) வந்துள்ள “குடி” “குலம்” என்பவற்றையுமெடுத்துக்கொண்டு இம்முன்றும் ஒரு பொருளவை நிறும், இவை (யர்வு தாழ்வு என்பவற்றைக் குறியாது) பொதுப் பட “இல்’ ‘குடி’ ‘குலம்’ என்று கூறப்பட்டிருப்பினும் இவ்வதிகாரத்து வந்துள்ளவையெல்லாம் உயர்ந்தவற்றைபே குறிக்குமென்றும் கூறி விளக்குகின்றாகவின் “இல் லுக்குடிகுலமென்பனவொரு பொருள் ; ஈண்டுயர்ந்தவற்றின்மேல்” என்னும் ஏட்டுப்பாடமே கொள்ளத்தக்கதாம. “ ஈண்டுயர்ந்தவற்றின்மேல்” என்பதிலுள்ள “�ண்டு” என்பதனால் அதிகாரத்தைச்சுட்டாது இவ்வதிகாரத்து முதற்குறலையே சுட்டினுரெனக் கொள்வோமெனின்,—இக்குறளில் “குடி” என்னுஞ்சொல் இன்மையின், இல் என்பது ஈண்டுயர்ந்த தின் மேற்று என்று கூறவேண்டுமேயன்றி ‘இல் லுக்குடியென்பன ஈண்டுயர்ந்தவற்றின்மேல்’ என்று கூறலாகாமையான் அது பொருந்தாதென்க.

கக.0. சான்றவர் சான்றுண்மை குன்றினிருங்கின்தான்  
ருங்காது மன்னே பொறை.

இதன் விசேடவரையில் “அவர்க்கதுகுன்றுமையும் அதற்கது தாங்கலும் இயல்பாகலான் அவை யென்னான்றும் உளவாகாங்கின்றன வென்பது தோன்ற நின்றமையின் மன் ஒழியிசைக்கண் வந்தது.” என்றுள்ள அச்சுப்பிரதி வாக்கியத்துள் “அவை” யென்றது இன்னவற்றைச் சுட்டினின்றத்தன விளங்கவில்லை. அது இவ்வாக்கியத் திலேயுள்ள ‘குன்றுமை’ ‘தாங்கல்’ என்பவற்றைச் சுட்டினின்றதெனின் ‘தலையைச்சுற்றி மூக்கைப்பிடித்தல்’ போல் இவ்வளவு சுற்றுது “அவர்க்கது குன்றுமையும் அதற்கது தாங்கலும் இயல்பென் பது தோன்ற நின்றமையின் மன்ஒழியிசைக்கண் வந்தது” என்று கூறுதலேயமையும்; பிறசொற்கள் நின்று வற்றுதலாம்; ஆகவே அது பொருந்தாதென்க.

இனி, இவ்வாக்கியம் ஏடுகளிற்பெரும்பாலும் “அவர்க்கது குன்றுமையும் அதற்கது தாங்களும் இயல்பாகலான் அவை யென்னான்றும் உள்ளாகா வென்பது தோன்ற நின்றமையின் மன்றழியிசைக்கண்வந்தது” என்று காணப்படுகின்றது. இவ்வாறு கூறின் ‘அவை’ என்பது மூலத்துள்ள “சான்றவர் சான்றுண்மைகுன்றுதல்” “நிலம் பொறைதாங்காமை” என்பவற்றைச்சுட்ட, இவ்வாக்கியம்,—‘அவர்க்கது (சான்றவர்க்குச்சான்றுண்மை) குன்றுமையும் அதற்கது (நிலத்திற்குப்பொறை) தாங்கலும் இயல்பாகலான், சான்றவர்சான்றுண்மை குன்றுதலும் நிலம்பொறைதாங்காமையும் எஞ்னான்று மூலாகாவென்பது தோன்ற நின்றமையின் மன்றழியிசைக்கண்வந்தது’ என்று பொருள்பட்டுகின்ற ஒழியிசைப் பொருண்மையை நன்குவிளக்குதலான் பின்னர்க்காட்டிய ஏட்டுப்பாடமே சிற்ப்புடைத்தாம்.

தங்கக. கருமத்தா மஹூத மஹூத திருத்த  
நல்லவர் னா னுப் பிற.

இதனுரையில் “பிறதிருத்தல் நல்லவர் னா னு” என்பதற்கு “ஆஃதன்றி மனமொழி மெய்களதொடுக்கத்தான் வருவனவோ வெனின் அவையவரளவல்ல அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்” என்றச்சிடப்பட்டிருக்கிறது. இதனுள் “அவையவரளவல்ல” என்பது சில ஏடுகளில் “அவையாவனவல்ல” என்று காணப்படுகிறது. முதலில் “நன்மக்கள் நானுவது இழிந்த கருமங்காரணமாக னா னுதல்” என்றிருத்தவின் அதற்கேற்ப “மனமொழி மெய்களதொடுக்கத்தான் வருவனவோவெனின் அவை (நன்மக்கனுண்) ஆவனவல்ல” என்று ரைத்தலே ஈண்டுப்பொருத்தமுடைத்தாகலாலும் “அவையவரளவல்ல” வென்பது ‘பிறநாண் (நன்மக்களை விலக்காது) அவருக்கும் உரியது’ குலமகளிர்க்கும் உரியது என்று பொருள்பட்டு, பின்னுள்ள “பிறகுலமகளிர் நாணைந்தனுண் ஏனையது நன்மக்கனுணைண்பதும்.....பெற்றும்” என்னும் விசேஷவரை வாக்கியக்கருத்தோடு மாறுபடுதலாலும் ஏட்டுப்பாடமாகிய “ஆஃதன்றி மனமொழி மெய்கள தொடுக்கத்தான் வருவனவோவெனின்,

\* அவையாவனவல்ல; அழகைதுதலினையுடையகுலமகளிர்நாண்கள்” என்பதே கொள்ளத்தக்கதாம்.

மேலும் இக்குறளின் விசேஷவரையிலே “அவர்க்கு நாண் கேடுபயக்குமென விலக்கப்பட்டமையானும் அவர் பேயராற் கூறப் படாமையானும் அஃதுரையன்மையறிக்” என்னும் வாக்கியத்து “அவர் பெயராற் கூறப்படாமையானும்” என்பது பல ஏடுகளிலும் “அவர் போதுப்பெயராற் கூறப்படாமையானும்” என்று காணப்படுகிறது. இதனுட் ‘பொதுப்பெய’ ரெப்பது மூலத்திலுள்ள (பெண்பாலார்க்கெல்லாம் பொதுவாகிய) “திருநுதல் நல்ல வர்” என்பதனைச் சுற்றினின்று வாக்கியத்திற் கழகுபயத்தலின் இப்பாடமே சிறப்புடைத்தாம்.

கங்க. இடுக்கண்கால் கொன்றிடவீழு முத்துன்று நல்லாளிலாதது.

இதன் விசேஷவரையில் “வளர்ப்பாரைப் பெற்றுழிவளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக்கெடுதலுமுடைமையின் மரமாக்கினார்.” என்பதன்பின் மேற்கோளாகக்காட்டியுள்ள “தூங்குசிறைவாவலுறை” என்னுஞ்செய்யுளினுன்கடியும் அச்சப்பிரதிகளிற் காணப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச்சங்கத்துள்ள ஏடுகளிலெல்லாம் “தூங்குசிறை வாவலுறை தொன்மரங்களைன்ன, வோங்குகுல நையவதனுட் பிறந்த வீரர், தாங்கல் கடன்” என்பதுகாறுமே எழுதப்பட்டு இதன்பின் “என்றார் பிறரும்” என்று வாக்கிய முடிவுபெற்றிருக்கிறது. மேற்கோட்செய்யுளில் அவ்வவ்விடத்திற்கு வேண்டிய பாகங்களை மட்டும் எடுத்துக்காட்டிப் பிறவற்றை விட்டுக்கொடுதல் ஆகிரியர் பரிமேலழகர் வழக்கமாதலின் அவ்வாறே விவ்விடத்தும் “வளர்ப்பாரைப்பெற்றவழி.....மரமாக்கினார்” ‘தூங்குசிறை வாவலுறை தொன்மரங்களைன்ன, வோங்குகுல நையவதனுட் பிறந்த வீரர்தாங்கல் கடன்’ என்றார் பிறரும்” என்பதே பொருத்தமுடைத்தாம்.

\* “அவையாவனவழகிய” என்பதும் பிரதிபேதம்; இதுவும் பொருத்தும்.

இவ்வாறே முன் கூலம் குறளின் விசேடவுரையிலச்சிடப்பட்டுள்ள திருவாய்மொழிப் பாசுரத்தின் “நன்றாய்.....எல்லாமீர்த்து” என்னும் முதலடியும், கடையடியின் ஈற்றிலுள்ள “அதுவே வீடுவீடாமே” என்பதும், உகநம் குறளின் விசேடவுரையிலச்சிடப்பட்டுள்ள கவித்தொகைச் செய்யுளின் “நெஞ்சத்திற் குருகிய கரியில்லையாகவின்” என்னும் 4-ம் அடியின் ஈற்றிலுள்ள “ஆகவின்” என்பதும் ஏடுகளிற் காணப்படாமையிற் ரள்ளத்தக்கனவாம்.

கங்கூ. பலகுடைநீழலுந்தங்குடைக்கீழ்க்காண்ப ரலகுடைநீழலவர்.

இதன் உரையில் “பலகுடைநீழலுந்தங்குடைக்கீழ்க்காண்பர்” என்பதற்கு “பலவேந்தர் குடைநீழலதாய மண்முழுதினையுந்தம் வேந்தர் குடைக்கீழே காண்பர்” என்றச்சிடப்பட்டிருக்கிறது. இதனுள் “தம் வேந்தர் குடைக்கீழே” யென்பது சில ஏடுகளில் “தம் மரசன் குடைக்கீழே” என்று காணப்படுகிறது. முன்னது பன்மை, பின்னதொருமை, என்பதன்றி இவை தம்முட்பொருள் வேறு பாடுடையன வல்லவாயினும், விசேடவுரையில் “ஹன்றுசான் மருங்கி னீண்றதன் பயனே என்றதனால் தம்மரசனுக்குக் கொற்றம்பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பவர்ன்பதாம்” என்று ஆசிரியரே விளக்கியிருத்தலான், அதற்கேற்ப வுரையிலும் “தம்மரசன் குடைக்கீழே காண்பர்” என்பதே பொருத்தமுடைத்தாம்.

கங்கூ. நல்குரவென்னுமிடும்பையுட்பல்குரைத் துண்பங்கள் சென்றுபடும்.

இதனுரையிலே “பலதுண்பங்கள் சென்றுபடும்” என்பதற்கு “பலதுண்பங்களும் வந்து விளையும்” என்றச்சிடப்பட்டிருக்கிறது. ஏடுகளிலோ “பல துண்பங்களும் விரைந்து விளையும்” என்று காணப்படுகிறது. “செலவு விரைவின்கண்வந்தது” என்னும் விசேடவுரை வாக்கியத்திற்கேற்ப நிற்றலின் “பல துண்பங்களும் விரைந்து விளையும்” என்னும் ஏட்டுப்பாடமே பொருத்தமுடைத்தாம்.

கங்கூ. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு.

இதன் விசேடவுரையிற்றிலே “இதனை அந்நெறி யல்லதனைச் சால்புடையார் செய்யாரென்பது கருத்து” என்றச்சிடப்பட்டுள்ள வாக்கியம் சில ஏடுகளில் “இதனை அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யாரென்பது கூறப்பட்டது” என்று காணப்படுகிறது. முன்னின் முறையைத் தழுவி நிற்றலின் ஏட்டுப்பாடுமே போற்றத் தக்கதாம்.

(இன்னும் வரும்.)

அ. கோபாலையன்.

ஆ:

## மேகஸ்தேச பரிசீலனம்.

[பண்டித எம். துரைசாமிஜியங்கார்; ஆயுர்வேத பூஷணர், திருச்சிராப்பள்ளி]

கவிகுலதிலகனுன ஸ்ரீகாளிதாஸனால் இயற்றப்பெற்ற காவியங்களுள் பதங்களிற் குறைந்ததும், பொருள்களில் விரிந்ததும், ரஸ விலாசங்களில் ரமனீயமானதுர் இம்மேகஸ்தேசமென்னும் காவிய ரத்னமே. இதைப்படித்தறிந்த பண்டிதர் பலரிருப்பினும் பெரும் பாண்மையோர் முனைப்புல்மேய்ப்பவராக விருக்கின்றனரேயன்றி அரும் பொருள் அளிந்ததும் உணர்ந்து இரண்டினாலும் தில் அழுத்தில் அமிழ்ந்து அடித்தடம் போய் கலியின் அந்தரங்கத்தை அறிந்தவர் அரிது. இம்மேகஸ்தேசத்தின் அரிய விஷயங்களைக் கணியிடன் கூடப் பழகியவர்போல் நன்குணர்ந்தவருள் ஸ்ரீமாண் பண்டித கிருஷ்ணமாச்சாரியார் (திருச்சி) போன்ற வித்வான்கள் வெகு பேர் இலரென யாம் தைரியத்துடன் சொல்லத்துணிவோம். அவர் எழுதி விருத்தும் மேகஸ்தேச முகவுரையைக் கண்ணேக்கும் கற்புடையோர் அளிவரும் அந்தரங்கத்தில் அடங்காமகிழ்ச்சியடைவரென்பது தின்னனம். அங்கு கூறப்பட்டுள்ள விஷயங்களை தமிழ்ப்பண்டிதரும் கண்டு கணிக்கட்டுமென்று யாம் இங்கு எழுதப்படுகுஞ்சனம்.

இம்மேகஸங்தேசமென்னும் காவியத்தை தர்பணக்காரர் முதலி யோர் கண்டகாவிய மொன்கின்றனர் ; தண்டியின் அபிப்பிராயத்தை அனுசரித்தவரோ மற்றாகாவிய மென்றே கருதுகின்றனர்.

தனது அதிகாரத்தில் அஹங்காரங்கொண்டமையால் தன் யஜமானன் சுபிக்க, அதனால் மக்கிய மகிழ்வையை யுடைவானு குபேரனிடம் பணிவிடை செய்யும்யகூத்தினாருவன் (யகூத்தின் என்று தேவர்களில் ஒருங்காதி) ஸ்ரீராமன் வவித்த சித்திரகூட பர்வதத்திலிருக்கும் ஆச்சரமங்களில் ஆங்காங்கு வாஸம் பண்ணிக்கொண்டிருக்கையில், ஒருங்கால் ஆடிமாதத்து முதல் தினத்தன்று மேகத்தைக்கண்டு, கண்களிரண்டிலும் நீர்த்தும்ப வெகுநேரம் ஆலோசித்து விட்டு, வெகுபிரயாசத்துடன் தனதுசோகத்தை அடக்கிக்கொண்டு, தன் மனதுக்கிசைந்த மனைவி உயிர்விழைமுத்திருப்பதை விரும்பியவனும், இராமகிரிமுதற் கொண்டு அளகாபுரிவரையில் ஆதியில் வழியையும் அதன்பின்பு ஸங்தேச (செம்தி) விஷயங்களையும் மொழிந்து, தன்பிரியமுள்ள பத்தினியினிடத்திற்கு மேகத்தையதுப்புக்கிறுன்னன்கிற இக்கதையின் வரலாறு மிகவுமினிது.

வீதயினிடம் இராமன் ஹஸமானைத்தாது அனுப்பிய விஷயத்தை மனத்தில் வைத்துக்கொண்டு கவி மேகஸங்தேசத்தை பியற்றியதாகச்சொல்லுகின்றனர் ; என மல்லிநாதவெனன்னும் பிரவீத்தவ்யாக்க்யாதாவால் சொல்லப்படுகிறது. இது யுக்தமேபாம். மற்றாகவிகளது வாக்கில் மறைவிடமாகவாவது மற்றாபுருடர்களுடையசரித்தவர்ணனைகளின் வாளனையுமின்றி, மற்ற ஸாதாரணகவிகளுக்குப்போற் குறிப்பான வுத்தேசமேதுமின்றி, ஏதோ தோன்றியவாறு சொல்லுவதில் விருப்பம் எப்பொழுதும் உண்டாகமாட்டாது. அவ்வாறே பட்டபவழுதியானவன் தான் கற்பளைசெய்த சரித்திரமாகியமாலத்தீமாதவத்தில் நாயகளை மாதவன் என்கிற பெயரூடன் அழைத்து, 'குவலயதனச்யாம : ' (கருவெங்தற் புஷ்பம் போற் கரியதிருமேனி வாய்ந்தவன்) என்று அவனை வர்ணித்து, தனது மனத்தில் மறைந்துள்ள கருத்தை யுனர்த்துகிறுன். இக் கண்ராயனே (காளிதாஸன்) வான்மீகமாமுனிவரது மேன்மையான மொழிகளென்னும் அமுதத்தை அனவரதமும் அருந்தியவனுய்த், தனதுகாவ்யங்களைல்

லாவற்றிலும் சொற்பொருள் அனைத்தாலும் பூரியத் ராமாயணத்தையே அனுகரிக்கின்றன என்பது மேதாவிகருக்குத் தெரியாததல்ல. கண்ணுடியில் நமது பரதி மிம்பத்தைக் காண்போமானால் அது எவ்வகையிலும் நம்மை உருவத்தில் அனுகரிப்பதாகவே விருப்பதுடன் நாம் பார்க்கும் திசையை அது பாராமல் நமக்கு எதிர்முகமாக விருந்துகொண்டு நாம் பார்க்கும் திசைக்கு எதிரிடையான திக்கையே அது பர்க்கின்றதானாலும், அப்பிரதிமிம்பம் நம்மை அனுகரணம் செய்வதில் அனுவளவேனும் குறைந்ததாக நாமோருபொழுதும் கிளைப்பதில்லையன்றே அவ்வாறே தென்திசையை நோக்கிச் சென்ற ஒன்றுமானை அனுகாணம் செய்வதற்காக மேகத்திற்கு வடதிசையை நோக்கிய பிரயாணமானது இச்சங்கரப்பத்திற் சுற்றேனும் துஷ்ணமாகமாட்டாது; ஆனால் அது மறைபொருளையே உயிராகவுடைய மஹாகவியினது மொழிகருக்குப் பொருந்திய பூஷணமேயாம். அவ்விதமே மஹாகவியான காளிதானன் இக்காவ்யத்தில் பதம் பொருள் இரண்டாலும் இராமாயணத்தைத் தான்பின்பற்றுவதாக ஒன்று குறிப்பிடுகின்றன. அஃதெந்நமெனில்:—

முதன் முதலில் தானே கவி பரியதமையை விட்டுப்பிரிந்தவனை யஷ்ணீ ‘கச்சித்’ (ஹானெருவன்) ஒன்று சொல்லிக்காட்டி இங்காவினால் நல்லவொன்றை மகிழ்வாய்ந்த ஓர் மஹாபுருட்டீனையே நாயகனாக வேற்படுத்துகிறான் என்பதானது நன்றா நம்பக்கடிய தேயாம். “ஜங்கதநயாஸ்நானபுண்யோதகேஷ்டா,” “ராமனிர்யாசரமேஷ்டா,” “ரகுபதிபதைங்கிதம்,” “தசமுகபுஜோஸ்ஸ்வாலி தபரஸ்க்தவங்கிதே:” “இத்யாக்யாதே பவநதநயம் மைதிலிவோன்முகிஸர” என்கிற பதங்களைப் பிரயோகிக்கின்ற இம் மஹாகவியானவன் இராமாயணக் கதையையே சிச்சபமாய் இங்கே கொஷிக்கின்றான் என்பது எந்தப் பகுத்தறிவுள்ள படிப்பாளியின் புத்தியிற்றுஞ் புலப்படாமலிருக்கக்கூடுமீ மேலும் இராமாயணத்திற் கூறிய வாறே ஒன்றுமானுக்குச் சொன்ன கஜம், கிரிகிகரம் முதலை த்ருஷ்டாந்தங்களையும், இஷ்டம் வாய்ந்தவிதம் உருவமெடுத்துக்கொள்ளும் வியப்பையும் இங்கு மேகத்தினிடமும் தொடுக்கின்றமையாலு வானரங்கள் செல்லுவதற்கு சுக்ரீவன் செல்லிய வழிகளைப்பே

இங்கு மேகத்துக்கும் அறிவிக்கின்றபடியாலும், கைலையங்கிரிமேல் அமைந்திருக்கும் அளாகாபுரி யபச் சுடுவெபர்வதத்தின் உச்சியிலிருக்கும், இலங்காபுரியைப்போல் ஆலோசிக்கவேண்டியிருப்பதாலும், இவங்கையில் ஹனுமான்போல் மேகமானது அளகையில் அந்திப்பொழுதிற் பிரவேசிக்க வேண்டுவதைப்பிரகடனம் பண்ணுவதாலும், ஹனுமான்போல் மேகமூம் இரவில் அங்கங்களை ஒடிக்கிக்கொண்டு அங்கு போய்ச்செய்திகளைச்சொல்லவேண்டிய விதங்களை விவரிப்பதாலும், அசோகவனிகையின் மத்யத்தில் ஆகரிட்பாரின்றி வீற்றிருக்கும் ஜானகியின் மிகவுந்தீனமான அவஸ்ததய வர்ணிக்கும் வாண்மீகையை அனுஸரித்துச்சற்றும் ஏற்றக்குறைவின்றி அம்முனிவர் மொழிந்த விசேஷணங்களையே இக் காவ்யத்தின் நாயிகைக்கும் உதகரிக்கின்ற மையாலும், செய்திகளைச் சொல்லியனுப்புமிடத்துக் குறிப்பிட்ட அபிஞ்ஞான தானத்தை விந்துங்கொண்டு தொடுப்பதாலும் இம் மஹாகவியானவன் தனதுவளத்திலிருக்கும் என்னங்களைத்தையும் போதுமாறு புலப்படுத்துகிறுனென்பது ரவிகர்களின் மனதுக்கு மறைவிடமானதல்ல.

இதையெல்லாங்கருதியே கவிகருக்கெல்லாங் கவியும், வேதாந்திகளுக்கு வேதாந்தியும், நூனிகளுக்கு நூனியும், பக்தருக்குப் பக்தரும், வாதிகளுக்கு வாதியும், சாந்தருக்கு சாந்தரும், ஆனதுபற்றியே கவிதார்க்கிக விமிலூமென்றும், ஸர்வதந்தர் ஸ்வதந்தரரென்றும், பலபிருதுகளைப் பெற்றவருமான ஸ்ரீவேதாந்ததேசிகர் வெளிப்படையாகவே, வீதாராமர் ஸம்பந்தமான (வீதாராமவ்யதிகரஸகம்) ஹம்ஸ ஸந்தேசமென்னும் மேகஸந்தேசத்தை யொத்த காவ்யத்தைத்தான் செய்தருளினார். தான்பின்பற்றுவதால், கவி ஸார்வபெளா மனுன காளிதாஸனிடத்தில் தனது கௌரவாதிசயத்தைப் பிரகடனம் பண்ணுவதானது இந்த ஸ்ரீநிகமாந்த குருவினது இயற்கைத்தன்மையோம். ஆனதுபற்றித்தான் ரகுவம்சத்துக்கு ஸமக்கூவியாக யாதவாப்யதயத்தைச் செய்யவிரும்பியவரான வேதாந்ததேசிகர், ரதுவம் சத்தைப்போல் தமது காவ்யத்திலும், முதற்பாகத்தை அனுஷ்டுப் சந்தஸ்ஸென்னும் விருத்தங்களில் தொடங்கி ‘வாகர்த்தாவிவ’ என்கிற பத்யத்தில் கவிச்சரவர்த்தியினுற் பிரயோகிக்கப்பெற்ற ‘வந்தே’

என்கிற பத்தத்தையே ‘வந்தே பிருந்தாவனசரம்’ என்ற முதல் பத்யத்தில் பிரயோகித்து காவ்யத்தைபெழுத்தொடங்கினார். ‘வாகர்த்தாவிவ’ என்கிற செலோகத்துக்கு வ்யாக்யார்த்தங்களையும், ரஸவிசேஷங்களையும் எடுத்துக்காட்டி அந்த செலோகத்தின் அரும்பொருள்கள் ஸ்ரீமாந்-அப்பய்ய தீஷ்தரவர்ளால் தமது கித்ரமீமாம்மையென்னும் கிரங்தத்திற் கூறப்பட்டவாறு ‘வந்தே ப்ருந்தாவனசரம்’ என்கிற பத்யத்திற்கும், தம்மாற் செய்தருள்பெற்ற யாதவாப்யுதயவ்யாக்யானத்தில் அவ்விசேஷங்கள் எடுத்துரைக்கப்பட்ட டிருக்கின்றதென்பது ரவிகர்களால்நியப்படுவது அஸாத்தியமானதல்ல. அங்கன மே ‘ஜாதம் வம்சே புவநவிதிதே’ என்கிற செலோகத்தில் மேகத்துக்கு விசேஷணமாக பிரயோகித்த ‘ஜாதம் வம்சே’ என்பதை ‘வம்சே ஜாதஸ்ஸவிதுரங்கே’ என்று தல் பத்யத்தில் கதாநாயகனுக்கே விசேஷணமாகச் சேர்க்கின்றமையாற் சொற்பொருள் முதலியவற்றால் எவ்வகையிலும் காளிதாஸனது காவ்யங்களில் கவிதார்க்கிக் கவிழ்முனைவர் தமக்கு அபரிமிதமான ஆகராதிசைத்தை அறிவிக்கின்றார். தமக்கு பகவத்பக்தி பரிபூர்ணமாயிருப்பதால் அமிருத பிரேஜமான அதுஸ்வாரத்துடன் கூடிய வகாரத்தை ஆதியிலுடைய தான் ‘வந்தே’ என்கிற பத்தத்தைத்தான் யாதவாப்யுதயத்தில் முதல் செலோகத்தின் ஆரம்பத்தில் நிர்தேசம் செய்தார். ஹம்ஸன்தேசத் திலும் ‘ஜாதோ வம்சே’ என்று மொழிந்தாற் பதங்களுக்கு இடையில் தளர்ச்சியுண்டாகின்றமையால் அதைப்பரிக்கிரிக்கும் நிமித்தம், தூதனாகவேற்படுத்திய மேகத்திற்கு விசேஷணமாகச் சொல்வதைப் பார்க்கிலும், காயகனுக்கே அவ்விசேஷணம் மிகவும் விசேஷமாகப் பொருந்துவதை உத்தேசித்து ‘கச்சித்’ ஓரானாலுருவன்’ என்று ஊர் பெயர் முதலிய குறிப்பு ஏதுமில்லாத அப்ரவிதத்தைப்போல் உரைப்பதை விகியாதவரும் பரமபாகவத்திருமான ஸ்ரீவேங்கடநாதா சாரியர் அமிருதபிரேஜமான அதுஸ்வாரத்துடன்கூடிய வகாரத்தை முதன்முதலில் மொழிந்தனரென்பது, மிகவும் ஊக்கத்துடன் ஆலோசிக்கும் மேதாவிகளது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்குமென்பது தின்னனம். ஆனால் அன்னியர் மிதித்தவழியிற் செல்லாமலிருப்பது, அல்லது பிறர் மிதித்துப்பழகிய பாதையையே தான் பின்னும் விசேஷங்காகப் பரிஷ்காரம்செய்து அதனால்லஞ்சரிக்கின்றார் என்னும், இச்

சம்பரதாயமானது ஸ்ரீவேதாந்த தேசிகரது இயற்கைத்தன்மையேயாம். ஆனதுபற்றித்தான் பெரும்பான்மையான விடங்களில் மேக ஸங்தேசத்திற்கும் மேலாக ஹம்ஸஸங்தேசத்தில் ரஸம் முதலியவை களில் விசேஷமான சமத்காராதிசயங்கள் அதிகமாய் அனுபவிக்கப் படுகின்றன. ஸ்ரீவேங்கடாதார்யன் மேகஸங்தேசத்தில் எவ்வளவு பத்யங்களோ அவ்வளவே பத்யங்களை தமதுஹம்ஸஸங்தேசத்திலும் செய்தருளியிருக்கின்றார் என்பது மிகவும் வியக்கத்தக்கதேயாம். (மே. மு. ஆ. 63 ; இர. ஆ. 47 மொத்தம் 110 ஹம். மு. ஆ. 60; இர. ஆ. 50 மொத்தம் 110.) ‘தசேந்தரியாநம் கோரம்’ என்கிற ப்ரஹணத்தை அனுசரித்து ‘தர்போதக்ரதசேந்தரியாநமநோ நக தஞ்சாவூர்த்திதே’ என்று தான் இயற்றியவராக, ஹநுமத்ஸங்தே சத்தின் ஆந்தரமான அர்த்தமாகிய ஆத்யாத்மிக விஷயத்தை அந்த ரக்கத்திற் கொண்டவரான வேதாந்ததேசிகர் ஹம்ஸஸங்தேசத்தில் ஆத்யாத்மிகமான அர்த்தங்களை அறிவிக்கக்கூடியவைகளான ‘நிசா காமி’ முதலிய ஸாங்கேதிக பதங்களை ப்ரயோகித்திருக்கின்றவாறே, இங்கு மேகஸங்தேசத்திலும் ‘பரக்ருதிபுருஷ’ முதலிய அவ்விதபதங்கள் அதிகமாய் வழங்கப்பட்டிருக்கின்றனவென்பதை வித்வான்கள் தாமே விசாரிக்கப் புலப்படும்.

காளிதாஸனுலும் இச்சிறிய மேகஸங்தேசமென்னும் காவ்யத்தில் பதம் பொருள் இரண்டிலும் இளிமையும், வர்ணனைகளின் விசேஷமும், வ்யாக்யார்த்தங்களின் வியப்பும், ரஸபரிபோஷணையும், மற்றும் சமத்காராதிசயங்களும் மிகவும் இன்பமாகவே இளைக்கப்பட்டிருக்கின்றன. ஆனதுபற்றி இதில் ஒப்பற்ற சாதுர்யங்களின் சிறப்பை அனுபவித்துத்தனது அஸாதாரணமான ஆதரத்தை அறிவிக்குமாறு பார்ச்வாப்பியதயத்தை இயற்றிய கவி, மேகஸங்தேசபத்யங்களிலிருந்து ஒவ்வொர் அடியை யெடுத்துக்கொண்டு, பதப்பொல்வான் றிலும் சேர்த்து, சலோகங்களை யெழுதி கிரமமாக மேகஸங்தேசம் அளிந்ததையும் தனது காவ்யத்தினுள்ளடக்கத் தன்னைப் பின்பு கிருதார்த்தங்கு வெண்ணினான். இங்னனும் கேமிதுத காவ்யகர்த்தாவும், மேகஸங்தேசத்தினின்று ஒவ்வொரு பத்யத்தினுடைய வும் நான்காவது பாத்திரத் யெடுத்துத் தான் எழுதியகாவ்யத்தின்

ஒவ்வொரு சூலோகத்தினுடையவும், நான்காவது பாதமாகச் சேர்த்துத் தன்னுடையக்ரந்தத்தை முடித்துத் தன் காவ்யத்திற்கு மேலான மங்களத்தையும்; ஒப்பற்ற பரிசீலாரத்தையும் செய்துகொண்டான். அவ்விதமே பவஷுதியும் 'கச்சித் ஸெளம்,' 'தைவாத் பக்யே:' என்கிற சூலோகங்கள் இரண்டினால் மேகஸ்தேச காவ்யத்தின் பொருள்கள் அனைத்தையும் எடுத்துராத்து மாலதீமாதவத்துக்கு யேலான மேன்மையை மனத்தில் எண்ணுகிறேன்.

இக்காவிதாஸனே ஸங்கேதச காவ்யங்களுக்கு மார்க்கத்தையுப் பேசுத்த மஹாகவியாவான். ஸ்ரீமத் ராமாயணத்திலும் ஸ்ரீபாகவதத்திலும் காணப்படும் ஸங்கேதச (தூதனுப்புவது) பத்ததியானது முதலில் இம்மஹா கவியினால் தானே ஸரஸ்மான கவிதைக்கு ஸஞ்சாரத்திற்குரியதாக பரிசீலிக்கப்பட்டது. இதையனுஸரித்து உலகத்தில் ப்ரவர்த்தித்த ஸங்கேதச காவ்யங்களுள், ஸ்ரீமத்-வேதாந்த தேசிகர் இயற்றிய ஹம்ஸஸங்கேதசமும், உத்தண்ட சாஸ்திரிகள் செய்த கோகில ஸங்கேதசமும், வகைமீதாஸன் இயற்றிய சுகஸங்கேதசமும் ஸாப்ரவித்தங்கள். உத்தவதூதம் முதலிய சிலவற்றின் பெயர்கள் மாத்திரம் கேட்கப்படுகின்றனவேயன்றி நாம் அவைகளைக் கண்களாற் கண்டதில்லை. மனோதூத வாததூதம் முதலியவைகள் பல வகையிலும் வேறுபாடான மாதிரிகளாயும், ரஸம் முதலியவைகளிற்குன்றியவைகளாயும் மிருக்கின்றனவாதலால் அவைகளை இங்குயாம் எண்ணிக்கையிற் சேர்க்க விரும்புகிறோமில்லை.

பெரும்பாலும் பெயர்பெற்ற ஸங்கேதச காவ்யங்கள் மந்தாக்ராந்தை யென்னும் விருத்தத்தைக்கொண்டே இயற்றப்பட்டிருக்கின்றன. இதே விருத்தத்தை இவ்விஷயத்தில் ஆதரித்ததற்குக் காரண மின்னதெனக் காண்பதற்கு யாம் இங்கு முயலுவோம். ஆலங்காரிகராவது, சந்தச் சாத்திரங்களைச் செய்தவராவது இலக்கண நூல்களில் ஒரிடத்தும் ஒருபொழுதும் இவ்விஷயத்தை விசாரித்தவரல்லர். இது அவர்வர் இஷ்டத்தைப் பொருந்திய தென்பார் சிலர். நாமோ, மந்தாக்ராந்த விருத்தத்தில் ஒவ்வொர் அடியிலும் முதலில் நான்காவது எழுத்திலும், சின்பு ஆறிலும், அதன்பின் ஏழிலும் யதி யென்னும் ஓயுமிடம் ஏற்பட்டிருப்பதால், விரஹவேதணையால் சேர்ந்து

திருக்கும் இக்கதாநாயகனுக்கு ஸந்தேச (செய்திசொல்லும்) ஸ்மயத் தில் கிரமமாகச் சுற்று நின்று நின்று மூச்சவிட்டுச் சொல்வது சுலப மாயிருக்குமென்றெண்ணி, மிகவும் அனுபவசாஸியான மஹாகவியினுல் இவ்விருத்தம் விரும்பப்பட்டதென்றே கூறுவோம். ஆனது பற்றியே இவ்விருத்தம் கிரமயாக ஏறவதற்கு மெதுவாய் ஆக்ரமிக்கக்கூடிய ரீதியாய் இருப்பதால் ‘மந்தாக்ரந்தா’ என்னும் பெயரால் அழைக்கப்படுவதாக யாம் கருதுகின்றனம். சொற்ப அக்ஷரங்களை யுடைய விருத்தங்களிற் சொல்லவேண்டிய விஷயம் முற்றிலும் கூறமுடியாததுபற்றியும், மிகவும் அதிகமான அக்ஷரங்களையுடைய டீண்டவிருத்தங்கள் மனத்துக்கு வெறுப்பையுண்டாக்குபவைகளான தாலும், அவ்விரண்டாலும் காரியமாகாதென்றெண்ணி, நடித்தரமான பதினேழு எழுத்துக்களாடங்கிய விருத்தத்தை விவேகியான கவி விரும்பியதற்குக் காரணமாகுமென்பது எமது அபிப்பிராயம். பவழுதி முதலியவர்கள் சிகரிணீ விருத்தத்தில் விசேஷித்ததுபோல், காளி தாஸனும் இப் மந்தாக்ரந்தா விருத்தத்தில் மேன்மைவாய்ந்தவனுக்குருணன்பான் கேட்கிறேன்.

இதிற் சாபத்தினுல் நேர்ந்த பிரிவாற்றுமையின் காரணமாக வுண்டான விப்ரலம்பச்சூங்காரமேரஸம் \* விப்ரலம்பச்சூங்காரத்தை வர்ணிப்பதில் காளிதாஸனது திறமையோ நிகரில்லது. விப்ரலம்பமின்றி சம்போகக்கினுல் ஏற்படும் ச்சூங்காரத்திற்கு இனிப்பென்பது எப்பொழுதும் உண்டாவது அரிது. “நவினா விப்ரலம்பேந ஸம்போக: “புஷ்டிம்ருஷ்சதி” (விப்ரலம்பமின்றி ஸம்போகச்சூங்காரம் புஷ்டியடையா) என்று அதேபொருளைப் பண்டிதர் பலர்பகர்ந்திருக்கின்றனர். மேலும் சாபத்தினுல் விராசூ விஷயத்தில் விப்ரலம்பச்சூங்காரத்தைப் பிரயோகிப்பதில் இம்மஹா கவிக்குப்பேராவலுண்டு. அங்குனமே சாகுந்தளத்திலும், விக்ரமோர்வசீயத்திலும் இவ் விப்ரலம்பத்தை மிகவும் இனிதாக இணைத்திருக்கின்றனன். ரஸத்திற்கேற்றவாறே நாயகனுக்கும் நாயிகைக்கும் அந்தந்த தசைகளை வெகு திறமையுடன் இக்கவிராயன் செப்பியிருப்பது புல்லறிவாளர்களின் புத்திக்கும் புலப்படாமலிராது.

\*ஸம்போகச்சூங்காரம், விப்ரலம்பச்சூங்காரம் என்று ச்சூங்காரம் இருவகை ப்படும். ஸம்போகமென்பது சேர்ந்திருப்பது, விப்ரலம்பம் பிரிச்திருப்பது.

இப்பாதகண்டத்துப்பண்டிதருக்காவது கவிகளுக்காவது பெரும்பாலும் தாம் வவிக்குமிடத்திற்கு மிகவும் அருகிலுள்ள தேசாந்தரங்களைக் குறித்துங்கூட வரலாறு சுற்றேனும் தெரியவராதென்று அனைவரும் அறிந்த விஷயமேயாகும். ஆனால் இம்மஹாகவிக்கோ தேசாந்திர விஷயமான பரிசயமும் பூகோள சாஸ்திரத்திலுண்டான நுண்ணிலும் அலைதாரனமும் ஆச்சரிய கரமுமான தென்பதை மேகத்திற்குச்செய்தி சொல்லி ஆனுப்புமிடத்து மார்க்கங்களைமொழி ந்திருக்கும் மாதிரியை ஆராய்ந்து பார்க்கும் அறிஞர் எவர்தான் அங்கீகாமலிருக்கபாட்டுவர்.

ரஸமயமான இச்சி வலங்கேச காவ்யத்திற்கு சுற்றேறக்குறைய இருபது வ்யாக்யானங்கள் இருக்கின்றன. அவற்றுள்கூணங்கள் அனைத்திலும் எவ்விடத்தும் மிகச் சிறந்தது மல்லிநாதனாலு வ்யாக்யானங்களை விவாதமேதுமின்றி வித்வான்களைல்லோரும் ஒருங்கே கொண்டாடிக் கூத்தாடுகின்றனர். நம் தேயத்து வித்வான்களுக்கு மல்லிநாத மஹோபாத்யாயிடத்து வேதபுருஷனிடம் போல் கரைபுரண்டல்லவோ கொரவபுத்தி குடிகொண்டிருக்கின்றது? அவனுரைத்த பொருளானைத்தும் தனக்குத்தானே ப்ரமாண பதவியைப் பெறுகின்றதென்னும் ஓர் அசையாத அபிமானத்தினால் அவனது மொழிகளில் நல்லது பொல்லாதது, ரஸமானது விரஸமானது என்பவை முதலிய விசாரமேனும் செய்வதும் பெரும் பாதகத்தொழிலெனப் பாவித்தவர்களாயும், அவ்வாறு விசரிக்க முயன்றவர்களை விஷயத்தை யனைராமலே கண்களை மூடிக்கொண்டு வெகு தூரமெடுத்தெறிந்து அவமானப்படுத்துகிறவர்களாயுமிருக்கும் கேவலம் கிளிப்பிள்ளைகளைப்போல் கேட்டகல்லிய மட்டும் காதுபிளக்கக்கதறுகிற போவிப்பண்டிதர்; இப்பெரும் நாகரிகம் வரய்ந்த காலத்தும் இப்புவிதனில் இன்னும் இருக்கின்றனரே யென்று எமது மனம் வியப்புறுகின்றது. மல்லிநாதனைவிட வ்யாக்யான மெழுதுவதில் வேறொரு வித்துவாண்டனைந்து யாம் ஒருக்கால் சொல்லப்படுகில், அந்தோ அந்தக்ஞனே அரைகுறையாடு மறியாக பண்டிகரென்னும் பேதையரின் பரிமூலத்திற்குப் பாத்திரராவோ மென்பது பற்றக்கூடிமானதேயாம். இவ்வித்வான் வெகு காவ்யங்களுக்கு வ்யாக்யானதேயாம்.

மெழுதியவனை றும் வெகுசிஷயங்களைக் கேட்டுக் கற்றறிந்த பெரும் கற்புடையோனை றும் இம்மல்லினாத மஹோபாத்யாயரிடத்து எமக்கும் உண்மையாகவே சௌரவபுத்தி மிகவும் அதிகமாயுண்டு. ஆனால் காவ்யங்களுக்கு வ்யாக்யானமெழுதுவதில் வித்வான்களைல் வாரும் ஒருங்கே கொண்டாடும் அவ்வளவு அளவற்ற புகழுக்கு இவன் அருகனுவென்பதில்தான் எமக்குப்பலமான ஸங்தேக மேற்படுகின்றது. ஏனெனில் இவனது வ்யாக்யானங்களிற் பலவிடங்களில் தவறுதல்கள் அடிக்கடியுண்டாயிருப்பதையும், அவனுமைத்திருப்பதைவிட அவ்வியாக்கியானமெழுதவேண்டிய கரந்தத்திற்கு விகேஷமாக விரைவத்தை விவரிப்பதும், அர்த்த புஷ்டியைப் பிரகடனம் பண்ணுவதும், பலவிதத்திலும் பரிசூர்ணமாயிருப்பதுமான வேறு வ்யாக்யானத்தையும் யாமறிவோம். மேலும் மல்லினாதனுக்குமுன் ஐந்தாறு வ்யாக்யாதாக்களாலாவது வ்யாக்யானமெழுதப்படாத அவ்விதமான காவ்யமொன்றுக்கும் மல்லினாதனால் புதிதாகவ்யாக்பானம் வரையப் பட்ட தென்பதில்லை. முன் ஒருவராலும் இயற்றப்படாத வ்யாக்யானமென்னும் விஷயத்தை ஒருவன் தான் முதன்முதலாகவே வரையத்தொடங்கியிருந்தால் வ்யாக்யாதாவுக்கு ஒப்பற்றப்படுகமூப் புகட்டக்கூடும். பிறர் சென்று பழகியபதவியில் அதை அனுசரித்தீருவது மிகவும் அளிவருக்கும் எனிது. வெகு வ்யாக்பான க்ரந்தங்களில் இங்குமங்குமாய் இறைந்திருக்கும் பொருள்களின் திரள்களை ஒரிடத்துச் சேர்த்துக்காட்டுவது, அல்லது காவ்யவ்யாக்பானம் இயற்றவதற்கு ஆரம்பித்த அந்தணருக்குள் இம் மல்லினாத மஹோபாத்தியாயரே முதல்வராக வேற்பட்டது என்னும் இவைகளுள் ஏதேனுமொன்று இங்கனம் பிறராற் பெறக்கூடாத புகழுக்கு மூலமான முகாந்தரமாகவேண்டும்.

(தொடரும்)

## — சோதிடகணிதம்.

(முந்தேர்க்க.)

பீடி காவி திகள்.

இப்புகோளத்தை 360-பாகம் வகுக்கப்பட்டிருக்கிறது. இது ஹிந்து, ஆங்கில சகலபண்டிதர்களுக்கும் சம்மதம்.

பாகையென்பது இந்த 36-ல் ஒருபாகம். ஆங்கிலத்தில் டிகிரி (Degree) என்றும் — இக்குறியிட்டும் எழுதுவது.

கலையென்பது விகலை 60-கொண்டதும், பாகையில் 60-ல் ஒரு பாகம். ஆங்கிலத்தில் மினிட் என்று சொல்லுவது, (மணி, மினி ட்டு, செகண்டுகளை இத்துடைன் கலக்கக்கூடாது).

விகலையை ஆங்கிலத்தில் செகண்ட் என்றும் || என்றகுறியீடிடும் எழுதுவது.

இராசியென்பது பூமண்டலத்தை மேற்கூறிய 360-பாகையில் 12-க்கூறாகச் செய்து அதிலொன்று. இவைகளுக்குத்தான் மேஜாதி இராசியென்றுபெயர். இராசியொன்றிற்கு 30-பாகை.

தனம் என்றால் கூட்டுதல். குணம் என்றால் கழித்தல். புஜாகோடியென்பது ஒன்றுமுதல் 3-ராசியரையில் புஜாவென்றும், 3-ராசிமுதல் 6-இராசியரையில் சோடியென்றும், 6-க்குமேல் 9-வரையில் புஜாவென்றும் 9-க்குமேல் 12-வரையில் கோடியென்றும் பெயர்.

ராசைன்றுக்கு வாக்கியம் எட்டாகவும், வாக்கியம் ஒன்றுக்கு பாகை  $3\frac{3}{4}$ -ஆகச் செய்து இன்னால் கொடுக்கப்படும் சா சமஸ்காரம் செய்வது.

### II. அதிகாரம்.

நமக்குவேண்டிய வருஷம், மாதம், தேதி, வாரம், நாழிகை வகையராககளைத் தெரிந்துகொண்டு அந்தத்தேதியுள்ள வருஷத்தி

ற்குபிரபவாதி சென்ற வருஷத்தொகையில் 1789-கூட்ட சாவிவா கனசகாப்தம்.

[இந்தத்துருவம் கலி 5000-வருஷத்திய பிரபவாதிக்கு இந்த அறுபதுவருடம் சென்றபிறகு 1789-ன் 60-கூட்டிக்காணவேண் டியது.]

மேற்கண்ட சாவிவாகன சகாப்தத்துடன் 3179-கூட்ட கலிவருடம், கலிவருடத்தை 365-ல் பெருக்கியதொகையுடன்; (இந்தப்படி பெருக்கிய எண்களாகும்.)

மறுபடியுடன் கலியுகவருஷத்தை 4-னால் வகுத்துவந்த ஈவை மேலேவைத்திருக்கும் நாளுடன் கூட்டிக்கொள்ளவும்.

மறுபடியும் கலியுகவருடத்தை வைத்து 5-னால் பெருக்கிவந்த தொகையில் 1237-கழித்துவந்த மிச்சத்தை 576-னால் வகுக்கவந்த சுவநாள் பாக்கியை 60-ல் பெருக்கி முன் 576-ல்வகுக்கவந்த ஈவு நாமிகை.

மறுபடியும் பாக்கியை 60-ல் பெருக்கி 576-ல் வகுத்துவந்த ஈவு விணாடி.

மறுபடியும் பாக்கியை 60-ல் பெருக்கி 576-க்கு கொடுத்துவந்த ஈவு பரை—இதில்வருப் மிச்சம் 15, 30, 45-ஆகவேதான் மீதம்வரும். (இல்லாவிட்டால் கணக்கில் தப்பிதமிருக்கிறதென்று தெரிந்துகொள்ளலாம்.)

இந்த நாழிமுதலியவற்றை மேலேவைத்திருக்கும் நாளொடு கூட்ட இஷ்டமான (நமக்கு வேண்டிய) வருஷப்பிரவேசத்தினமாகும்.

மேலேவருஷப்பிரவேசத்திற்குவந்த கலித்தினத்தை 7-னால் வகுத்துவந்தமிச்சத்தை வெள்ளிக்கிழமைமுதலாக எண்ண வந்ததுபோக மறுதினம் வருஷப்பிரவேசத்தினம். பகலில் பிரவேசமானால் அன்றையதினம் முதல்தேதி. இரண்டில் பிரவேசமானால் மறுநாள்முதல்தேதி, கண்டவாக்கியத்தோடு எந்தமாத சங்கரமணம் (கூடுதல்) வேண்டுமோ அதற்குமுன்மாதத்திய மாதவாக்கியத்தைக்கூட்ட இஷ்டமான மாசப்பிரவேசமாகும்.

பிறகு எந்தத்தேதிக்கு வேண்டுமோ அதற்கு முன்தேதியைக் கூட்டி கவிதினத்துடன் கூட்டி நாழிவினாடி முதலியவற்றைத் தள்ளி விட்டுப் பாக்கித்தினங்களிலிருந்து 1683112-கழித்த மிச்சம் நவக் கோரூக்குக்கண்டமாகும். இந்தப் பாக்கிவந்த கண்டத்தை 7-ஞல் வகுத்துவந்த மிச்சத்தை செவ்வாய்க்கிழமை முதலாகவெண்ண மறுதினம் ஜங் கிழமைவரும்.

### III. அதிகாரம்.

#### சூரியமத்தியகணிதம்.

மேலேகண்ட கண்டத்தை 31-ல் பெருக்கி 11323-ஞல் வகுத்து வந்த ஈவைத்தள்ளிவிட்டு, சேஷத்தை 12-ல் பெருக்கி 11323-ல் வகு க்கவந்த ஈவு ராசி; மிச்சத்தை 30-ல் பெருக்கி 11323-ல் வகுக்கவந்த ஈவு பாகை; மிச்சத்தை 60-ல் பெருக்கி மேலேகாட்டிய வகுக்குமெண்ணால் வகுத்துவந்த ஈவு விகலை. இதற்குமேல் மிச்சம்வருவது பாதிக்குமேற்பட்டால் ஒரு விகலையாகவும் இல்லாவிட்டால் தள்ளி யும்விடவேண்டியது.

மறுபடியும் நவக்கோள் கண்டத்தை 10026-ல் பெருக்கவந்த ஈவு, கலை. மிச்சத்தை விகலைக்குக்கொண்டுவந்து மீதத்தைத்தகள்ளி விட்டு இந்த ஈவை மேலேவந்த இராசி பாகைகளில் சேஷபாகைகளை களைக் கழித்துவிட்டு மிச்சமிருப்பது கண்டசேஷராசி, பாகை கலைகளை ஏன்று சொல்லப்படும். இது ஜங்கைத்திக்குமுன் வரையிலாயிற்று. நாழிகை விநாடிகளுக்கு, சூரியனுடைய 59-கலை 8-விநாடியிற்பங்கிட்டு மேலிருப்பனவற்றேருடு கூட்ட சூரியமத்தியமாகும்.

(இன்னும் வரும்.)

இலக்கணவிளக்க பரம்பரை,  
சோமசுந்தரதேசிகன்.

ஏ

சிவமயம்.

## நல்லொழுக்கம்.

~~ஈடுபாடுகளைக்காலி~~

ஆரும் அதிகாரம்.

[பீமத்-இலக்குமணப்போற்றிகள் மோழிபேயர்த்தது.]

(முழுபேர்ச்சி.)

எதிர்த்தகட்சிக்காரர் குற்றத்திலிருந்தால் அதட்டி உத்தரம் சொல்லப்படுவதினும் பொறுமையுடன் சொல்லப்படின் அதிசீக்கிரம் தெளிவடைகின்றனர். நாம் சொல்லக்கருதுவதெல்லாங்கூடி கட்சி பற்றிய கருத்துக்களைக்கவனிப்பதில் மழுங்கலும் நல்லெண்ணத்தைக் கவனிப்புதில் தீவிரப்படுவதும் மேலானதாக விருக்கின்ற தென்பதேயாம். சமாதானத்திற்கிணைந்த காரியங்களைப்பின்பற்ற முயற்சிப் பதால் ஒருவனுக்குத்தன்னிடத்தில் தானே மிக்களுன்பத்தை உடையவனுகின்றனன். நான் எதிர்க்கப் பட்டபொழுது, எத்தனையோ முறை எனக்குள் கோபம் ஜனித்து அநீதியாகவும் முகச்சஸ்திப்புட னும் சிளைத்திருக்கிறேன் என்பதை நீர் எண்ணமுடியாது, ஆயினும் அத்தகைய மற்றொழிகளை அடக்குவதில் முயன்று வெற்றிபெற்றிருக்கிறேன்று நம்புகிறேன். அதினால் யாதொரு நஷ்டமும் எனக்கு இல்லையென்பது எனக்குத்தெரியும்”

சித்திரவேலைக்காரராகிய பர்ஸி (Burry) என்பவர் ரோம் (Rome) பட்டனைத்திலிருக்கையிற் படம் சித்தரிப்பதையும் படவியா பாரத்தையும் பற்றி சித்திரத் தொழிலாளிகள், சித்திரப்பிரியர்களுடன் வழக்கப்படி மூர்க்கமான சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அதன்பேரில் தர்க்கவாத யோக்யதையும், என்றும் உதாரகுணமு முடைய அவருடைய இஷ்டனும், சுதேசியமாகிய எட்மன்டு பர்க் (Edmund-Burke) என்பவர் அவருக்குப்பக்ஷமாயும் புத்திசாலித்தன மாயும் எழுதியது வருமாறு:— அன்புள்ள சினேகதனே! நான் சொல்வதைநம்பும். உலகத்திலுள்ள கெட்ட குணங்களுடன் மற

பேர்செய்யத்தக்க ஆயுதங்களும் உலகம் நமக்கு இனங்கியும், நாம் உலகத்திற் கிணங்கியும் இருப்பதற்குக் கருவியான குணங்களும் எவையெனில் மிதமாயிருத்தல், சாந்தம், மற்றவர்களிடம் தாக்கண் யம், நம்மைத்தானே நாம் மிகுதியும் அவங்ம்பிக்கை செய்கையு மாம். இவைகள் சிலர் எண்ணைக் கூடியபடி அற்பசபாவத்தின் குணங்கள் அல்ல. ஆனால் பெருந்தன்மையும் மேன்மையுமான தன்மையுள்ள சற்குணங்களாகும். அவைகள் நமக்கு ஆறுதலையும், பாக்கியத்தையும் உதவுகிற அளவிற்கு நம்முடைய சுபாவத்தை மேன்மைப் படுத்துகின்றன. ஏனென்றால், நம்மைச்சூழ்ந்தவர்கள் ஒவ்வொருவரிடத்தும் சண்டை சல்லியம்செய்து, வழக்காடிக்காலங் கழிப்பதைப்போல நன்கமையப்பெற்ற ஆன்மாக்களுக்கு அடியாக கியமானவை வேறொன்றின்று. நம் இனத்தார்களுக்காக விண்வெளி நினும் பெரும்பாலும் நம்சொந்த நன்மைக்காகவாவது அவர்களுடன் சமாதானமாயிருத்தல் வேண்டும்.

மன அடக்கத்தின் பெருமையை அறிந்ததிலும், அதனைமற்ற வர்களுக்குவாக்குவர்தத்துடன்போதித்தமையிலும், பர்ன்ஸ்(Burns) கவிஞருக்கு மேற்பட்டவர் இல்லை. ஆனால் அதனை அலுஷ்டானத்திற்குக் கொண்டுவந்ததில் அவர் மிகவும் தூர்ப்பலமுள்ளவராய் இருந்தார். மற்றவர்களுக்கு வருத்தமுண்டாகுமாறு கடுமையும் சாதுர்யமுமான அவனு றகளீச்சொல்லி இனப்பப்படாமலிருக்கக்கூடவில்லை. அவர் உபயோகத்தோவ்வொருபத்து பரிகாசமொழிகளுக்கும் நூறு சத்துருக்களைத்தனக்கு உற்பத்திசெய்துகொண்டனர் என்று சொல்வதுபுனைந்துரையன்றென, அவருடைய ஜீவசரித்திரக்காரர் ஒருவர் செப்புகின்றனர். ஆனால் இவ்வளவோட்டல். இரங்கப்படத்தக்க பர்ன்ஸ்(Burns) என்பவர் தன் இச்சைகளை அடக்கி ஆளக்கூடவில்லை. ஆனால் அவைகளுக்குப் போதுமானபடி இடங்கொடுத்தனர்.

“ஆலோசனையற்ற அவருடையகுற்றங்கள் அவறைத்தாழ்மை ப்படுத்தி அவருடையபெயருக்குத்தோஷமுண்டாக்கிற்று. சாராயக்கடையிற்சங்கதோஷம் கொண்டாடுதற்குப்பூர்வம் உத்தேசிக்கப்பட்டு ஆனால் இளைஞருடைய மனசுகளில் அந்தரங்கமாய் அசத்தத்தை விடைத்துவரானின்றதுமானபாடல்களை பஹிரங்கத்துக்குக் கொண்டு

வராமல் நிறுத்தும்படியான அடக்கம் அவருக்குக்குலமற்போயிற்று. உள்ளவாறே இந்தக்கவினா அனேகனேர்த்தியான கவிகளை உண்டாக்க யிருந்தபோதிலும், அவருடைய தூய்மையான கவிகளால் உண்டாக்க யிருந்தபோதிலும், அவருடையதுன்மார்க்க கிரந்தங்களா வெழுந்த தீங்குளவுவளவோ அதிகமென்றும் அவருடைய அயோக்ய மானபாடல்களை யோக்யமான பாடல்களுடன்சேர்த்து நாசப்படுத்து கிற விஷயத்தில், அவருடைய சகல கிரந்தங்களையும் நாசப்படுத்தி விடுவது மிகவும் நல்லகாரியமாயிருக்கும் என்றும் உறுதியாய்ச்சொல்வதுபேன்துரையன்று.

பிரான்சுதேசத்தின் பர்னஸ் என்ற சொல்லப்பட்ட பிராஞ்சர் (Branger) விஷயத்திலும் இதே அபிப்பிராயம் உபயோகப்படுகின்றது. பிராஞ்சர் (Beranger) உம் அடேவிதமான தீக்கணமுள்ள தூஷணையாக்கியமான யூகத்தை உடையவராயிருந்தார். அவருடைய காமஇச்சையும், வெகுஜனப்பிரியத்தின் விருப்பும், அப்படியேயிருந்தது. பிரான்சுக்காரரின் பிலுக்குத்தனத்தின் அதன் உச்சஸ்தித் வரை முகஸ்துதிசெய்யுங்கால் அவனுடைய தேசத்தார் விரும்பிய துன்மார்க்கங்களை வெகுதிறமையாய் எழுதிவகுத்தனர். பிராஞ்சர் (Branger) உடைய பாடல்களும் தையர்ஸ் (Thiers) உடையசரித் திரமும்பிரான்சுதேசத்தில் நெப்போலியன் (Napoleon) ஸ்தானத் திற்குரிய, வம்சத்தை ஸ்தாபிப்பதற்குப் பெரும்பாலும் அதிகவேலை செய்தன. ஆனால் அதுபிராஞ்சர் (Branger) உடைய அனேகபாடல்கள் உண்டாக்குவதாக எண்ணப்படுகிற சன்மார்க்கத்தீங்கோடு ஒப்பிடப்படுகையில் மிகவும் அற்பமான தீங்காயிருந்தது. ஏனெனில் பிராஞ்சுக்காரருடையகுடும்பங்களில் அவைகள் செய்வதுபோலத்தாராளமாய் எங்கும்பரவி ஒரு ஜாதியை அசுத்தமாக்கிக் கொடுப்பதற்குப்போதுமா—ஆபாசமும் துன்மார்க்கமுமான சொருபங்களை விளக்குகின்றன.

பார்ன்ஸ் (Burns) என்பவர் இருபத்தெட்டாவது வயகில் எழுதிய நேர்த்தியான கவிகளிலொன்று “எ-பார்ட்ஸ் எப்பிடைப் (A-Bards-Epitaph) என்னும் பெயரையுடையது. முன்னர்ச்சி யினுலேயே தன்னுடைய சொந்த ஒழுக்கத்தை விவரிக்கின்றது. இதோ ஒரு உண்மையும் பரிசுத்தமுமான உறுதிமொழியாயிருக்கின்

தது. தன்னுடைய சொந்த சித்தத்திலிருந்தும், வெளிப்படுத்திய ஒரு பறுவிரங்கமான விஞ்ஞாபனம், உண்மையும், கவிலெட்சனம் பொருந்தியதும், மனுஷத்தன்மையுமான கோதி அங்கீகாரம் தீர்க்க தரிசனருப்பாகிய சரித்திரம்”என்று அதைப்பற்றி வேர்ட்ஸ்வொர்த் (Words-worth) சொல்லியிருக்கிறார். அது கீழ்க்கண்ட அடிகளில் முடிகின்றது.

“வாசிப்பவனே, கவனி—உன்னுடைய அறிவானது துருவத் துக்குமேல் மடினூராஜ்யம்செய்து உயர்ந்தபோதிலும் அல்லது இந்தப் பூமியின்துவாரத்தைக் கீழ்நோக்கி இருங்கு தோண்டினபோதி அலும் முன்போசனையும் எச்சரிக்கையுமுள்ள மன அடக்கமானது ஞானத்தின்மூலமாய் இருக்கிறதென்பதை அறிவாயாக.”

பர்ன்ஸ் (Burns) என்பவருக்கு நேர்ந்த துன்மார்க்கங்களிலோ ண்று அது உண்ணலாயிருந்தது. அது இன்னும் அனேக விதமான துன்மார்க்கங்களை விளைவிக்கத்தக்கதாயிருப்பதால் அது துன்மார்க்க சிரேஷ்டமாகச் சொல்லப்படலாம். அவர்குதிகாராயிருந்ததுவிசேஷ மில்லை. ஆனால் குடிகாரர்க்குரிய இழிவானகூட்டத்துடன் சேர்ந்து குடியின் துன்மார்க்கக்கவளர்ச்சிக்கு இடங்கொடுத்து, அதினால் தன் முழுச்சபாவத்தையும் கீழ்ப்படுத்திக் கொண்டனர். ஆனால் இரண்கப் படத்தக்க பர்ன்ஸ் (Burns) மாத்திரம் அவ்வாறிருந்தாரன்று. ஏனை ண்றால் அந்தோ, தற்காலத்தில் நிகழ்கின்றது போன்றே அவருடைய காலத்தும், சகலதுன்மார்க்கங்களையும்நிடகுடியைப்பற்றியும் அடங்கா அவாவானது மிகவும் பறாவியும், ஜனப்பிரியமாயும் இழிவுறுத்துவதா யும், அழிவுண்டாக்குவதாயுமிருந்தது.

தன்பிரதைகளை அவர்களுடைய சம்பாத்தியத்தினின்றும் மூன்றில் ஒருபாகம் அல்லது அதிகம் சொடுக்கும்படி கட்டாயம்பண்ணு வதுமின்றி, அவர்களை மிருகத்துல்யமாக்கிக் கீழ்மைப்படுத்தி, அவர்களுடைய குடும்பங்களின் சமாதானத்தையும் சௌக்கியத்தையும் கெடுத்து விபாதியையும் அகால மரணத்தையும் விளைக்கத்தக்க விதைகளை விரைக்கும்படியான வியாபாரச் சரக்கைக் கொள்ளும்படி க்கும் விரும்புகிற ஓர் கொடுங்கோல்மன்னன் இருப்பதாக எண்ணிக் கொள்வோம்.

(தொடரும்.)

. ஶ:

## கதாசரித் சாகரம்.

---

இ. வது சதுர்த்தாரிகாலம்பகம் உ-வது தரங்கம்.

[பீமித்-வீராசாமி ஐயங்காரவர்கள் மொழிபேயர்த்தது.]

(முற்றெட்டர்ச்சி.)

---

அதற்கவனுமப்படியே செய்கிறதென்றுசப்மதிக்க அவ்வந்தனர் தங்களுடைய ஆகாரத்திற்கென்று வைத்திருந்த நெல்முதலியதானி யங்களைப்பஞ்சுஜனங்கட்டுப் பங்கிட்டுக்கொடுத்துவிட்டுக் கூடுமனைவி புதல்வர் வேலைக்காரர்களோடுமத்தேசத்தினின் றம் வெளியேறினர். உலகத்தினி லுத்தமர்கள் தன்னைச்சேர்ந்தவர்களுடைய ஆபத்தைக்கண்டு சுகிக்கமாட்டார்களான்றே. அவரிவ்விதம்புறப்பட்டுப் பாதசாரியாய்ச் செல்லுந்தால் வழியில்ஜடையுடன் கூடியவராயும், பஸ்மத் தினால் வெளுத்த சீரரத்தையுடையவராயும், அர்த்தசங்கிரனையணிந்த சிவப்ரோளைப்போன்றவருமான வொருமகாலிருத்தரான யோகியைக் கண்ணுற்றனர். சமீபத்தில் வந்தவுடன் அவர்கள் ஞானியென்றறிந்து நமஸ்கரி த்து சினேகத்துடனவரிடத்தில் தனது புத்தரர்களின் நன்மை தீமைகளைப்பற்றினினவ அந்தயோகிச்வரர் கோவிந்தஸ்வாமியை ப்பார்த்து ஒ பிராமணரோ? உமது புதல்வர்களினிநல்லங்கிலைமையையடைவார்கள். ஆனவிவ்விருவரி விளையகுமாரன்விஜயதத்தைனிப்பிரியும்படி உமக்குச் சம்பவிக்கும்; பின்பு அசோகதத்தனுடைய ப்ரபாவத்தினால் மறுபழுயும் உங்கட்கு விஜயதத்தனுடன்கூடுதலு முண்டாரும், என்றுசொல்லிய ஞானியின்வாய்மொழிகளைக்கேட்டதும் கோவிந்தஸ்வாமியானவர் ஒரேகாலத்தில் சுகத்தையும் துக்கத்தையும் ஆச்சரியத்தையுடையவராய் அந்தயோகியை வந்தனவழி பாடுகள் செய்து அவரதனுமதியைப்பெற்றுக்கொண்டு காசிகரத்தையடைந்து அதன் வெளிப்பக்கத்திலிருக்கின்ற சண்டிஷையின் ஆலயத் திற்சென்று ஒத்தியைப்பூஜைமுதலியவற்று ஹுபசரித்துப்பகந்பொழுதைக்கழித்தனர். அன்றுசாயங்காலம் அவ்வாலயத்திற்கு வெளி

யிலிருக்கின்றவிருஷ்டத்தினருக்கில் காலூயம்பூண்டு தீர்த்தயாத்திரைக் கென்று புறப்பட்டுச் சேதசாந்தரங்களினின்றும் வந்துதங்கியிருக்த ஜனங்களுடன் தானும்குடும்பசகிதரா யாங்குவசித்தனர். அம்மறத் தின்கீழுதிர்ந்து பாஞ்சுகிடக்குமிலைமுதலியவர்கிப வழிப்போக்கர்கட்குரிப படுக்கையிற்படுத்து வழிநடந்தவந்த சிரமத்தினு என்றிராத் திரியில்பதிகர்கள்யாவருமயர்ந்து மங்குக்கால் கோவிந்தல்வாயிலினு டைப இளையகுமாரன் விஜயதத்தன் யாதொருகாடனமுமின்றி திடை ரென்றெழுந்தவுடன் அவன்சரீரத்தில் மிகக்கொடிய குளிர்காய்ச்சலுண்டாயிற்று. சிக்கரத்தில் விஜயதத்தன் தன்பந்துஜனங்களைகிட்டு நிங்குதற்குக் காரணமானங்வரத்தினால் ரோமங்கள் கிளிர்த்து நடுக்கமுற்றவன் பயத்தினாலநடுங்குகின்றவன்போற் காணப்பட்டனன்.

குளிரினுற் பிடிக்கப்பட்ட அவன் தன்பிதாவவயைமுப்பி ஐயா, இப்போதுகொடியகுளிரும் காய்ச்சலுமென்னைப் பிடிக்கின்றது. ஆதலாலிந்தக்கணமே வீறுகளைக்கொணர்ந்து குளிரைப்போக்கத்தக்க தீயைவளர்க்கவேண்டும். இல்லாவிடிலென து குளிருமடங்காது; இந்தஇராப்பொழுதையும் கடக்கழுதியாது என்றனன். அதனைக் கேட்டகோவிந்தல்வாமி துன்பத்தினுற் கலங்கினவராய் வத்ஸா? இந்த நடுராத்திரிவேளையில் விறகெங்கேயைகப்படுமென்றனர். அதற்கவன் ஜைனே, அப்படியானாலிதோ சமீபத்தில் ஜவலித்துக்கொண்டு தீயெரிகின்றதாய்க் காணப்படுகின்றதே அத்தீயிலெனதவயவங்களைக் காயச்செய்து குளிரைபேன் போக்கிக்கொள்ளலாகாது? ஆதலால் நடுக்கத்துடனிருக்கின்ற பெண்ணைச்சீக்கிரம் கைத்தாங்கவிலவிடா கொண்டுபோய்ச்சேர்த்தல் வேண்டுமென்றனன். தன்புத்திரவர்களால்வியதைக்கேட்டு கோவிந்தல்வாமி மறுபடியும் விஜயதத்தகைநோக்கி வத்ஸா? இது மயானத்திலுள்ளகிதையிற் பற்றியெரிகின்றதீயின்வெளிச்சமேயன்றி வேறில்லை; ஆதலாற் பிசாசமுதலியவற்று லதிபயங்கரமான அவ்விடத்திற் குன்னையழைத்துச்செல்வதெப்படி கீயோ சிறுவனுமிருக்கின்றுமென்றனர்.

கிணேகத்துடன்கூடிய பிதாவினது சொற்களைக்கேட்டதும் வீரனை அவ்விஜயதத்தன் சிரித்துத்தன் பிதாவைமறுத்து இஹிதா, அந்பமான பிசாசமுதலியவற்றுலென்னை மென்னசெய்யமுடியும்;

நானேவல்லபழடயவனுமல்லேன் அதையிப்பதனுமல்லேன். ஆதலாலியமில்லாதென்னையவிட்டத்திற்கழைமுத்துச்செல்ல வேண்டுமென்றுக்கிரகத்துடன்சொல்ல கோவிந்தஸ்வாமியானவர்காமினித்தடுத்தாலும் பயனில்லை கேட்கமாட்டானென்று நினைத்து அவனை மயானத்திற்கழைமுத்துச்சென்றனர். அச்சிறுவனுமதன்சரீரத்தையனவிற்காம்சுசிக்குளிரைக்கிக்கொள்வதற்காக அக்கனிஜ்வாலையின் புகையாகவிரிந்ததலைமாபிரினையுடையது மநமாம்சங்களைக் கிரஹித்துப்பகுவிக்கின்றதுமான விராக்கதர்கட்டுரிப் பதிதேவதையானது தானேயிரத்தியக்ஷமாய் விளங்குகின்றதுபோலுமிருக்கின்ற சிதையையனுகிச்சென்றனன். அங்கு கண்ணாரேயிருந்து வருத்தந்தீர்ந்தவுடன் அவன்தன் பிதாவினிடத்தில் ஐயனே ? இதோ எரிகின்றகிழையினடுவில் வட்டமாய்க்கணப்படுகின்றதே இஃதென்னவென்றுகேட்கப்பக்கத்திலிருக்கின்ற பிதாவாகியகோவிந்தஸ்வாமியானவர் புத்திரா ? இஃது இறந்துபோனமனிக்கனு டப்கபாலா ; சிதையின்மத்தியிற்பற்றியெரிகின்றதென்றனர். உடனேயச்சிறுவன் தன்சாகத்தைப்போலும்நுனியிற்பற்றியெரிகின்ற வொருகொள்ளிக்கட்டையையெடுத்து அக்கபாலத்திலிடத்துப் பிளங்கனன். அப்படியடித்ததனால்க்கபாலத்தினின்று : மிகுதியாய்வெளியேறியதையானது அம்மயானத்திலுள்ள அக்கனிப்பூஷனாற் கொடுக்கப்பட்ட விராக்கதத்தன்மைக்குரியசித்தியைப்போல அவ்விஜயத்தன் வாழினில்வந்து வீழ்ந்தது. உடனேயச்சிறுவன் தன்வாயில் வீழ்ந்தமாம்சத்தைப்பருகலும்மேல்நோக்கிய கேசங்களுடனும் பெரிதாய்வளைக்கிருக்கின்ற ஈற்றப்பற்களுடனும் கூடி அந்தஅக்கனிஜ்வாலையிற்கேருன்றியதோர் கத்தியையும்கைப்பற்றியவனுக் வோரிராக்கதவடிவத்தையடைஞ்று அக்கபாலத்தினையெடுத்து அதிலுள்ள மாம்சத்தைமறுபடியும் பருகி உடலெலும்புகளிற்பற்றிக்கொண்டெரிகின்ற தீயின்ஜ்வாலைபோற் பிறழ்கின்ற தனது நாவினுலக்கபாலத்தைத் தழுவாயினன்.

பின்பு அத்தலையோட்டினைத் தூரத்திலெறிந்துவிட்டு அவன்தன் பிதாவன கோவிந்தஸ்வாமியையே கொல்வதற்காகக் கத்தியுடன் கோபாவேசங்கொண்டெடுமுதலும் அப்போதம்மயானத்தினின்றும் ஹே கபால்ஸ்போட ராஜனே, இவர் உமதுபிதா கொல்லத்தக்கவரல்லர். சீரிங்கேவாருமென்று ஒருசொல்லுண்டாயிற்று. அச்சிறுவன்

அதனைக்கேட்டுக் கபாலஸ்போடனென்ற பெயரையும்டைந்து தன் பிதாவைவிட்டுநீங்கியிராக்கதனாகவேமனைறந்தனன். அங்னனம்மறைத் தும் அவன்பிதா கோவிந்தஸ்வாமியானவர் ஹாபுத்ரா! ஹா நற்குண ங்கள் நிறைந்த விஜயத்ததா, எங்கே மறைந்தாய் ஹா! ஹா! என்ன கஷ்டம் நேர்ந்தது; இனி யுன்னை யெங்கே காண்பேன் என்றலறியழு துகொண்டு அவ்விடத்தினின்று சண்டிகையினதாலயத்திற்கு வந்து காலையிற் றன்மளைவியிடத்திலும் ஜ்யேஷ்டகுமாரனுன் அசோகதத் தனிடத்திலும் நடந்த விருத்தாந்தக்தை முழுவதும் சொல்லி அவர் கருடன் மேகமின்றி பிடி வீழ்க்கத்தபோலுக் கொடிதாயிருக்கின்ற துக்காக்கினியில் அழுந்திப்பரிதவித்தனர்.

அதனைக்கண்டு தேவியினது தர்சனத்திற்காக வந்த காசீ நகரத்திலுள்ள மற்றைய ஐனங்களு மிவர்களோ டொத்த துக்கத்தி னையுடையவர்களாய் வருத்தமுற்றனர். அப்பொழுது சண்டிகாதே வியினது பூஜாநிமித்தமாய் வந்த சமுத்திரத்தனைன்னும் பெயரை யுடைய மேன்மை கங்கிய ஒரு வணிகன் அவ்வாறுதுக்கத்தினால் வருந்திப்பரிதமித்துக் கொண்டிருக்கின்ற கோவிந்தஸ்வாமியைக்கண்டு சமீபத்தில் வந்து அவ்வந்தனரைப் பலவிதமாய்ச் சமாதானஞ் செய்து உடனே அவர்களைவரையும் தனது கிரகத்திற்கழைத்துச் சென்று ஸ்நான போஜனுதிகள்செய்வித் தவர்களையுபசரித்தனன். ஆபத்தையடைந்தவர் விஷயத்தில் தயைபுரிவது பெரியோர்கட்கியல் பான காரியமண்ணாரே. அப்போது கோவிந்தஸ்வாமியும் முன்பு ஞானி சொல்லிய மொழிகளை நினைத்துத் தன்புத்திரலை மறபடிடுமொருவாறுடையலாமென்ற எண்ணத்துடன் தன் மனைவியுடன் தெரியத்தை யடைந்தனர். அதுமுதல் வையை யவ்வணிகன் தன் கிரகத்திலேயே வசிக்கவேண்டுமென்று பிரார்த்திக்க அவர் தன்மளை மைந்தனிருவருடன் அங்கரத்தில் வணிகன்வீட்டினில் வசித்தனர்.

அப்படி வசிக்கின்றகாலத்திலவருடைய மற்றொருபுத்திரனுன் வசோகதத்தனவ்லூரிலேயே கற்க வேண்டுங்கல்லி யனைத்துங்கற்றுக் காளைப்பருவத்தினாய்க் கைச்சன்டை செய்வதில் மல்லர்களோ ருவருமிவனுக்கிணையில்லை யென்னும்படி. யொருவராலும் ஜயிக்கப்படாதவனுக்கப் புவியினிற் பிரசித்தி பெற்றனன். ஒரு காலத்தில் அங்காலனுக்கப் புவியினிற் பிரசித்தி பெற்றனன்.

நகரில் நடக்குஞ் திருவிழாவிற் பற்பல தேசங்களினின்று மனைக மல் ஸர்கள் வந்து கூடினர். அவர்களில் தெசுவினை தேசத்தினின்று வந்த சியாதிபெற்ற வொருமகாமல்லன் அந்தக்காசிநகரத்திற்குபதியான ப்ரதாபமுகுடனெண்றவரசன் முன்பு வந்திருந்த மல்லர்களைவரையும் ஜயித்து வெற்றியடைய அவ்வரசன் ஆலோசித்துத்தான் வணிகன்மூலமாய்க்கீட்டிருந்த வசோகதத்தினை யழைத்துவரும் படி செய்து அம்மல்லனுடன் போர்புரியும்படி உத்தரவளித்தனன். அம்மல்லனும் புஜங்களைத்தட்டி யட்டகாசஞ்செய்துகொண்டு அசோகதத்தினை யுத்தத்திற் காரம்பித்தனன். உடனே அசோகதத்து னும் மிகவும் கோபாவேசத்தோடு பாய்ந்து ஒரேபிடியாய்ப் பிடித்து அவன் கையைமுறித்து அவளைக் கீழூழலீழத்தை வெற்றிபெற்றனன்.

அவ்விடத்திலம்மகாமல்லன் வீழ்ந்ததனுலுண்டான வோசையானது யுத்தழூமியும், அசோகதத்தனசெய்தபோருக்கு மகிழ்ந்து நன்றாருக்கின்றதெனசொல்லிய வொலிபோற்காணப்பட்டது. வெற்றியடைந்த அசோகதத்தனப்ராக்கிரமத்தைக்கண்டவரசன் சந்தோஷித்து அவனுக்கு மிகுந்த விரத்தினமுதலியபொருள்களைச் சம்மானமாய்வித்து அவளையெப்போதும் தனபக்கத்திலேயே வைத் துக்கொண்டான். அதுமுதலசோகதத்தும் அரசனதன்பிற்குரிய வனுகிச் சிலாட்களில் மிகுந்த செல்வத்தையடைந்தனன்.

நன்றாய்ப்பகுத்தறிகின்ற அரசன் சூரத்தொழிலை யுண்டயவனுக்கு கிதியாகவே யிருக்கின்றனலகில். இப்படியிருக்கின்றசமயத்திலொருநாள் கிருஷ்ணடக்கம் சதுரத்தகிதினத்தன்றனவரசன் அந்நகரத்திற்கு வெளியில் தூரத்திலுள்ள சிவாலயத்திற்குச்சென்று சிவபிராளைப்படுஜித்து வணங்கித்திரும்பி சிரவினில் மயானத்தின்பக்கத்தையடுத்திருக்கின்ற வழியினில் வரும்போது அம்மயானத்தினின்றும் ஹெப்பரபுவே, யான்தண்டித்ததற்குரிய அதிகாரியால் பொய்யாய்க்கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டுத்துவேஷத்தினுளிவிடத்தில் கழுவிற் போடப்பட்டேன்; இன்றேடுமூன்றதினங்களாகின்றன. பாபியாகிய எனதுபிரின் னும்போகவில்லை; யான் மிகவும் தாகத்துடனிருக்கின்றேன். இப்போதெனக்குத் தண்ணீர்கொடுக்கும்படி செய்யவேண்டுமென்றுமிகவுமிரக்கத்தை யுண்டுபண்ணுகின்றதும் ஆச்சிரியகரமுமா

ன வாக்கொன்றுண்டாயிற்று. அச்சொல்லிக்கேட்டது மிரக்கத்து  
டன் அவ்வரசன் தன்பக்கத்திலிருக்கின்ற அசோகதத்தனைப்பார்த்து  
இங்கிலைமையில் வருந்துகின்றவனுக்கு நீதான்சென்று தண்ணீர்களை  
டுக்க வேண்டுமென்றனன். அதற்கவன்அரசே, இந்த இராத்திரிவேளை  
யில் வேறுயார்தானங்கு செல்லத்தக்கவர்களிருக்கின்றனர். யானை  
ருவனே போய்வருகின்றேனன்று சொல்லி யசோகதத்தன் தண்ணீ  
ரையெடுத்துக்கொண்டு அங்கிருந்துசெல்லலும் அரசன்தன்னகரம்  
போய்சூசேர்ந்தனன்.

உடனே ஹீரர்களிற் சிறந்தவனுகிய அவ்வசோகதத்தனைன்  
பவன், செல்லுதற்கரிய விடத்தினையடையதும், மிகுந்தலிருளினு  
லெங்கும் நிறைந்திருக்கின்றதும், நரிகள் கவனியிழுத்தெறிந்து  
கிடக்கின்ற மாம்சங்கள் சந்தியாகாலமாகிய பூதத்திற்குப், பலியாகக்  
கொடுக்கப்பட்டிருக்கின்றன போலக் காணப்படுகின்றதும், சிற்சில  
விடங்களில் ஈமனிறகினிற் பற்றியெரிகின்ற தீவிளை வெளிச்சமா  
கிய ஜ்வலிக்கின்ற தீபங்களாற்பிராகிகிய இராக்ஷஸ் ஸ்தீர்க்கு வசிப்பதற்குரிய  
விடுபோன்றதுமான அம்மயானத்தினிற் பிரவேசித்து அரசரிடம்  
தண்ணீர்வேண்டுமென்று கேட்டது யாரென்று பெரியசத்தமிட்டுச்  
சொல்லிக்கொண்டு அவன்போகும்போது யான்தான் தண்ணீர்  
யாகித்தேவனன் அனுஞ்செல்லோர் பக்கத்திற்கேட்கப்பட்டது. அது  
கேட்டதும் அச்சொல் வருகின்ற விடத்தைக் குறித்துச்செல்லவால்  
கோரப்பக்கத்தில் ஈபவிறகினிலெரியுட்டப்பட்டிருக்கின்றது. அதன  
ருகில்கழுமரத்திலேற்றப்பட்டிருக்கின்றவொருவளைக்கண்டான். அக்  
கழுமரத்தின்கீழ் கண்ணுங்கண்ணீருமா யழுதுகொண்டுகிறகின்ற  
வரும், உயர்ந்தவாபரணங்களனிந்திருக்கின்றவனும் சர்வாங்க சௌங்  
தரியத்துடன் கூடியவரும், தன்னுளிதற்குமுன் கண்டறியாதவனு  
மான ஒரு ஸ்தீர் இரவிற் கதிபதியாகிய சந்திரன் கிருஷ்ணபக்கத்தினுல்  
கூத்தைக்கிடையைடைந்து மறைந்துபோய்விட, அவனது கிரணங்களாலழுகிய விரவன்னும் மங்கைதன் கணவன் பிரிவினையாற்று  
துடன்கட்டை யேறுதற்கு வந்திருக்கின்றவள்போற் காணப்பட  
அவளைப்பார்த்தவுடனவு வசோகதத்தன் தாயே ! நீயார். எதற்காக

விங்கமுதுகொண்டிவ்விதமிருக்கின்றுயென்று கேட்க, அவள் அவன் ப்பார்த்து நன்பனே, ஸ்வஷனத்தையிழுந்த அபாக்கியவதியாகிய யான் இதோ கழுவினிற் போடப்பட்டிருக்கின்றவருடைய மனைவி. இவருடைய சிதாரோகணஞ்செய்துயிரை மாய்த் துக்கொள்ள நிச்சயித்திருக்கின்றேனிங்கு. ஆனாலிவரது பிராணன் வெளியேறுதற் குரியகாலமொன்றனைமாத்திரமெதிர்பார்க்கின்றேன். ஐயோ! இன்றேடு மூன்று நாளாகிடு மன்னு மிவர் பிராணன்போகவில்லையே. அன்றியுமிவர் தண்ணீர்வேண்டுமென்றதிட்க்கடி யாசிக்கின்றனர். யான் தண்ணீரும் கொணர்க்கிறுக்கிறேன். ஆனாலுன்னதமாயிருக்கின்ற கழுமரத்திலிவர் வாயினில் தண்ணீரிடுவதற்கு முடியாதவளாகக்கிடேமுனின்றுகொண்டு இருக்கின்றே னிதென்ன பாவமோவறியேன்று சொல்ல, அவள் சொற்களைக் கேட்டதும் வீரனு அவ்வசோகதத் தன் அம்மா நீயொன்றும் சிந்திக்கவேண்டாம். இதோ என் கையிலு மரசர் கொடுத்தனுப்பிய தண்ணீருக்கின்றது. நான் குனிந்துகொள்ளாகிறேன். எனது முதுகினிற் கால்களை வைத்தேறி நின்றுகொண்டிவருக்கு ஜலத்தைக் கொடுக்கவேண்டும். ஆனாலாபத்காலத்தினில் ஸ்தீர்கள் அன்னிய புருஷனைத் தீண்டுதல் தூஷணமாகாது என்றனன். அதனைக்கேட்டதுமவள் நல்லதப்படியே செய்கின்றேன்று தண்ணீரைக் கிரகித்துக்கொண்டு கழுமரத்தின் கீழ்க்குளிந்துநிற்கின்றவசோகதத்தன்முதுகில் மிதித்தேறினள். பின்பு கூணநேரத்தினில் அங்கிருந்து பூமியிலு மசோகதத்தன் முதுகிலும் நினைப்பின்றி யிரத்தத்துளிகள் வீழ்ந்தன. வீழ்தலும் அவ்வீரனுன் வசோகதத்தன் குனிந்து நின்றவண்ணமே மெல்லவுயரப்பார்த்தலும் அந்த ஸ்தீர கழுவிற் போடப்பட்டிருக்கின்ற மனிதன் மாம்சத்தைக்கத்தியினுற் சேதித்தடிக்கடி யுண்ணுகின்றதைக்கண்டு, ஒகோ! பிதென்ன விபரீத மாயிருக்கின்றதெனவெண்ணிக் கோட்க்தோடு அவளைப் பூமியிற்றள்ளிச் சிதைத்துவிடவேண்டுமென்று ஒலிக்கின்ற சிலம்புகளையுடைய அவள் கால்களைப்பற்றலும் அவள் விரைவில் கால்களையுதறிக்கொண்டு தன் மாயையால் ஆகாயத்திற் களம்பிக் கண்ணிற்குத் தோன்றுது ஓரிடத்தில் மறைந்தனள்.

மறைதலு மசோகதத்தனவளது காலைப்பற்றி யிழுக்குங்கால் அவள் காலினின்று நழுவி வீழ்ந்த விலை மதிப்பற்ற விரத்தினமய

மான காற்சிலம்பொன்றைத் தன்கையில் வைத்துக்கொண்டு, முதலிலமுகியதாயுமிடையிற்றன்னைக் கீழ்ப்பட்டுத்துக்கிண்றதும், முடிவில் முற்றிலும் மாறுபட்டுப் பயத்தை விளாவிக்கின்றதுமான துர்ஜனர்கள் கூட்டுறவைப்போன்ற அவளைக் கண்ணிற்கானது சிந்தையுடன் அழகிய பாதசரம்மாத்திரம் தன்கையிலிருப்பதைக்கண்டு ஆச்சரியத் தையும் வருத்தத்தையும் சந்தோஷத்தையுமடைந்தனன். பின்பம்மயானத்தினின்று மசோகதத்தன் நூபுரத்துடன் தன் கிரகத்திற்கு வங்கு சேர்ந்தனன்.

மறுஞாட் காலையிலெழுந்து அவன் ஸ்நானம் செய்துவிட்டர மனைக்குச் செல்லலுமரசன் அசோகதத்தனை நோக்கிக் கழுவிற்போடு ப்பட்டிருந்த மனிதனுக்குத் தன்னீர் கொடுத்தனையாவென்றுகேட்க அவனப்படியே செய்துதனைன்று சொல்வியந்தக் காற்சிலம்பை யரசனிடம் கொடுத்தனன். அதனைக்கண்டதுமரசன் ஆச்சரியத்துடனினிஃபெதங்கிருந்து கிடைத்ததென்றசோகதத்தனைக் கேட்க, அவன் முதனுளிரினில் அற்புதமாயுமதிப்பயங்காரபாயுர: நடந்த தன் விருத்தாந்தத்தை முழுது மரசனிடம் மொழிந்தனன். அரசனுமிலவுக்கிணையொருவருமில்லையென மதித்து அவனது பராக்கிரமத்திற்கு மிகவும் மகிழ்ந்து அந்தநூபுரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அந்தப்புரத்திற்குச் சென்று அதனைத் தன் தேவியிடமகொடுத்துப் பாதசரம் கிடைத்த விருத்தாந்தத்தை விஸ்தரித்துச் சொல்ல அவன் அதனை விலைமதித்தற்கரிய இரத்தினங்களாலவைமாந்த திவ்யாபரண மெனக் கண்டறிந்து தனிமையில் அசோகதத்தனைப் புகழ்வதில் மிக ஆவலுற்றவளாய்ச் சந்தோஷித்திருந்தனள். இவ்வாறு சிலஞாட்கழிந்தபின் அரசன் தன் மனைவியிடத்தில் ஹே தேவி! நம்மிடத் திலிருக்கின்ற அசோகதத்தன் ஜாதியினற்போலவே கல்வியினுலும் சத்தியத்சினுற்போலவே ரூபத்தினுலும் மேலானேர்களிலும் மேலானவனுகவே இருக்கின்றன. ஆகலாலிவன் நமது புத்திரியாகிய நற்குணமுள்ள மதனலேகைக்குக் கணவனுக ஆவானுயின் அது மிகவும் மங்களாகரமாயிருக்குமென்பதென்னைம். ஆனால் வரணிடத்தி வித்தகைய குணங்களமைந்திருத்தலையே பார்த்தல்வேண்டும். செல்வமோ சுதானத்தில் பங்கமடையத்தக்கதாயிருக்கின்றது. ஆகலால்

வீரனுண் இவனுக்கே நமது கண்ணிகையை மணம்புரிவிக்க நினைக்கின் ரேநென் நனன்.

இப்படிச் சொல்லிய அரசன் மொழிகளைக்கேட்ட ராஜபத்தினி யானவள் ஆதாரவோடு அரசே! இவ்வசோகதத்தன் நமது புதல்விக் கிளைந்த கணவனைப்பது தக்கடேயாம். அன்றியும் மதனலேகையும் நம்முடைய அசோக வத்தியானத்தினில் ஒருநாளசோகதத்தனைக் கண்டு அவன் வடிவமுகிற் கீடுபட்டுத்தன் மனத்தினைப் பறிகொடுத் தவளாய் ஒன்றிலும் விருப்பமில்லாது சிலதினங்களாக யாதொன்றையுஞ் செய்தோடுத்துக் கோராமலும் எவற்றையுஞ் கவனித்துப் பாரா மலுமிருக்கின்ற என்பதை யவள் தோழிகள் மூலமாயறிந்து யானிரவிற் கவலையுடன் சித்திரையின்றியிருக்க விடியற்கால வேளையிற் சற்றயர்ந்துறங்கும்போது ஸ்வப்னத்தில் ஒருதேவஸ்தீர் வந்தெண்ணை நோக்கிக் குழந்தாய்! சீ கவலைப்படவேண்டாம்; உன் புகல்வி மதன லேகையானவள் ஜன்மாந்திரத்திலேயே அசோகதத்தன் பணைவியாக வேற்பட்டவள். ஆதலால் அவளை மற்றுருருவருக்கு மணம்புரிவித் தலாகாது என்றனள். யானதைக்கேட்டதும் விழித்துக்கொண்டு தெய்வமகளிர் கூறிப்பதிலுள்ள நம்பிக்கையினால் உடனேமதனலேகையிடம் சென்ற அம்மா ஏன்மனதின்படியேசெய்விக்கிறேனென்ற குழந்தை மகனலேகையை வருந்தாதி நிக்கும்படி சாமாதனஞ்செய் திருக்கின்றேன். நானே கருதிய விஷயத்தை இப்பொழுதுதாங்களு மென்னிடம் சொன்னீர்கள். ஆதலால்ருதுகாலத்தையடைந்த பூங்கொடியானது விருக்குத்தினைச்சார்ந்து மேன்மையடைவது போல் மதனலேகையும் அசோகதத்தையடைந்து மேன்மையடைவாளாக. என்று தன்மைனவி சொல்ல லுமரசன் சந்தோஷத்துடன் சேர்க்கையைமுத்து அவனுக்குத் தன்புதல்வியைச் சிறப்புடன் மணம்புரி வித்தனன். அப்பொழுது அரசினாய்குமரியாகிய பாதனலேகைக்கும், அந்தனை புதல்வனுண் அசோகதத்தனுக்கு முண்டான சேர்க்கைபோல் ஒருவர்க்கொருவர் அழுதுசெய்தற்கிடமாயிருந்தது. இப்படியிருக்குங்காலொருநாளாரசன் தேவீயானவள் தன்கணவனிடத்தில் அரசே, நமது அசோகதத்தன்கொணர்ந்த பணிநூட்ராமானது மிகச்சிறந்ததாயிருப்பினும் அதுஒற்றையாகவிருக்கின்றமையா

லணின்துகொள்வதற்கு யோக்கியமில்லாதிருக்கின்றது. ஆதலாலதற் கிணையாய் மற்றென்ற முபர்ந்தவிரத்தினங்களினுற் செய்விக்கவேண்டுமென்றனள். அதனைக்கேட்டவுடனரசன் சுவர்ணைவீலைக்காரர் முதலாடேனுர்களையழைத்துஅவர்களிடம் அந்த வாபரணத்தைக்கொடுத்து இதற்கொப்பாகவின்னுமொன்று செய்யவேண்டுமென்றனன்.

அவர்களாந்தக் காற்சிலம்பைப் பார்த்ததும் மிகவுமாச்சரியத்துடன் மகாராஜீ இது தேவர்களுடைய சிற்பமேயைறி மனுவியர்களாவியற்றப்பட்டதன்று. ஆதலாலெங்களாற்செய்யமுடியாது. அன்றியும் விலைமதித்தற்கரிய வித்தகைய விரத்தினங்களுமிவ்வலகினிற் கிடையாது. ஆனாலின்தப் பாதசாரமெங்கிருஞ்து கிடைத்ததோ அவ்விடத்திலேயே மற்றென்றையும் விசாரித்துப் பார்க்கவேண்டுமென்றனர். அதைக்கேட்டாசன் தனகேவியுடன் இதற்கிணையாவதொரு நூபுரமியற்றமுடியாதென்பதை நினைத்து வாட்டமுற்றிருக்குங்காலப்போதன்குவந்திருந்த அசோகத்தன் அதனைக்கண்டவுடனே அரசனைப்பார்த்து மகாராஜீ தாங்களிதற்காகக் கவலைப்படவேண்டாம். நானேயிதற்கிணையானபாதசரமின்னு பொன்றுமக்குக்கொண்டு கொடுக்கின்றேனன்று பிரதிக்கிணைசெய்ய அரசன் இவனது சாகசகிருத்கியத்தினுலென்ன தீங்குவிளைந்துவிடுபோவென்று சங்கேதத்து அசோகத்தனிடத்துள்ள அன்யினால் அவனைத்தடுத்தும் கேளாது அவன் தான்செய்தனிச்சயித்தினின்று மாறுது அந்த நூபுரத்தைத்தன் கையில் வாங்கிக்கொண்டு மறுபடியும் மயானத்திற்குச்சென்று கிருஷ்ணபக்ஷசதுர்த்தவிரவினில் எந்தஇடத்தில்முன்பு காற்சிலம்பைப்பெற்றுனே அவ்விடத்தை யலைத்து, மிகுந்த சிலத்தின்புகையினால் பலினமாயிருக்கின்றனவும் கயிற்றினும் கழுத்திற்சருக்கிடப்பட்டுக் கொப்புகளில்தொங்குகின்றமனிதர்களையுடையனவுமான அங்குள்ளவிருஷ்டிகள்போல இராக்கதர்களாலெங்கும் சூழப்பட்டிருக்கின்ற அம்மானத்தில் கான் முன்புகண்ட ஸ்திரீயைக்கானுது ஆலோசித்து மற்றொரு நூபுரத்தைப் பெறுவதற்கு அவன் இப்பொழுது நரமாம்சனிக்கிரமம் செய்வது தானுபாயமென்று கருதியங்குள்ள மரத்திற்குறங்குகின்ற ஒருமிரேத்ததைக் கடிந்றையவிழ்த்தெடுத்துக்கொண்டு மகாமாம்சம் வேண்டுகின்றவர்கள் வாங்கிக்கொள்ளலாமென்று கூறிக்கொண்டசோகத்தனங்கு திரிந்தனன்.

(இன்னும் வரும்.)

\*

• சிவமயம்.

## சேதுபுராண அரும்பதவிளக்கம்.

அதைப்பின்மீண்டுமில்லை

காப்பு.

(க) தடாமணி - பெருமைபொருந்திய மணி. இராமசேது, ஶ்ரீ இராமபிரானுல் ஸ்தாபிக்கப்பட்ட சேது. தடவென்பது தடா வெனத்திரிந்து இன்றது. “தடவுங்கயவுக்களியும்பெருமை” என்பது தொல்காப்பியம்.

(ஒ.) தம்மைவழிபடும் அன்பர்களைத் தொடர்கின்ற துன்பமாகிய மலைதுகளாகத்துளைக்கும் மேல்வருந் தம்மை வழிபடாத அன்பர்களை வருத்துகின்ற அத்துன்பத்துக்குத் தலைவருமாகிய ஐங்கு திருக்கரங்களையும் மூன்று திருக்கண்களையுமுடைய வெற்றிமிகுகின்ற சாட்குண்ணியர் பூமியெங்கனும் எக்காலமும் எங்களைப்பிறவிக்கு வித்தாகிய ஆணவத்தாலாய எல்லாத்துன்பத்தினின் ருங்காக்க.

கடவுள் வாழ்த்து.

(க.) பூமாது-இலக்குமி. புலமைசான்ற - அறிவின்மிக்க. இருள்தால்சீக்கும் - இருளைக்கெடுக்கும். நகை நிலவு தவழ் - ஒளிபொருந்திய சந்திரன் தவழ்கின்ற. வளர்தில்லையம்பலத்துள் - கிருபைவளர்கின்ற பொன்னம்பலத்துள். வாமதீங்கா - இடப்பாகத்தை நீங்காத. தேமாது - சிவகாமி.

(ஒ) செந்தாமரையாசனியாகிய இலக்குமிக்கு ராயகராகிய விஷ்ணு தாமரைப்பூவாகிய வாசனத்திருந்த பிரமா முதலியோர்காண இலங்கைக்கரசனுகிய இராவணனுடைய உயிரைக்கொன்றமையாலாகிய பழியைக்கெடுக்குமுகத்தால் சிவனே ஆன்மாக்களையடிமையாக வடையராம் என்னும் வேதத்தின் உண்மையான அந்தரங்கத்தை எல்லாருக்கும் வெளிப்படுத்தும்படி அனைவரோடுமைணந்து

கந்தமாதனத்தில் அருச்சித்துத் துதிக்கும் கங்கையைத்தரித்த சடை முடியையுடைய இராமாதசவாமியுடைய உபயபாதங்களாகிய செங்காமரை மலர்களை வணங்கி வாழ்வாம். யாவர்க்கும் வெளிசெய்வா வெனக்கூட்டுக.

(ஏ.) குளிர்தலும் வெதும்புதலும் பொருந்துதலானும் சாயாத் தகைமை படைத்தலானும் நஞ்சை கீக்கத் தலைவனுக்கு எங்கானும் உண்ணும் அமுதைக்கொடுத்தலானும் இமயம், மேரு, மந்தரம் என்னுமிவற்றை யொருவி நெற்றிநாட்டத்தையுடைய சிவபெருமா ஜினச் சேர்ந்தும். வெளுத்தலால் கைலாயகரியையும் இகழ்ந்து, கவுணி யர்குலத்தவதரித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர்க்குத் தமிழ் சரக்கும் தோற்றத்தாலே அழகியமுலை பொதியமலையைகிர்க்கும். என்னும் இளமையையுடைய பர்வதவர்த்தனி அம்மையுடைய தாமரைமலர்போலும் பாதங்களை மனத்துள்ளவைப்பாம்.

இமயந்தன்னென்றிருத்தலேயன்றி வெச்சென்றிராமையானும், மேருச்சாயுந்தகைமை படைத்தடையன்றிச் சாயாத்தகைமைப்படையாமையானும், மந்தரம்விடத்தையின்தமையானும் அவற்றிற்கு உவமேயமாதலைநிங்கியும், நாயகரைச்சேர்ந்தோர் பசப்பூர்ந்தமேனியராயிருப்பர், அங்கனமாகக்கைலமலை நாயகரைச்சேர்ந்தும் சேராதார் போல வெண்ணிறம் பொருந்தலால் அதனையிகழ்ந்தும் என்க.

(ச.) பிதாவாகிய பரமசிவனுடைய திருச்சடையிற் பொருந்திய கங்கைநிறை உட்டுளைபொருந்தியகையால் வாங்கிவிடுத்து, வெள்ளியபிரமகபாலக்கதை உருட்டிவிளங்குகின்ற வெண்கோட்டால் வளைந்த பாலசங்கிரை உழுது, மேருவின் சிகரங்களைப்போற்றமூத்த வெட்டுப் புயங்களுங்குழையும்படிதாக்கி, நெடியகால்களையுடைய விஷஞ்சுவாகிய இடபத்தைமுனிந்து கைலையங்கிரியில் இருக்கின்ற திரிசூத்திரங்களையுடைய பிதாவோடுகிழ்ப்படியாது, விளையாடித்தன் னன்பருடைய மாட்சிமைபொருந்திய மனமாகிய தறியினின் றலாவுகின்ற தெய்வத்தன்மைபொருந்திய யானையை நினைந்திறைஞ்சி வழுத்துவாம்.

(ந.) விளங்குகின்ற பார்வதிதேவியாருடைய கலசம்போலும் மூலிப்பாவின் வாசத்தையுடைய வாயாகிய குழுதமலரானது அவரு

கக்கள்

டைய நாயகரின் வேதங்களைக்கொழிக்கும் அழகுவிளங்குகின்ற முகமாகிய தாமரைமலரில் விளங்கச்செய்து விநாயகருடைய உட்டுளைப்பாருந்திய கையைப்படித்தேறி, நெற்றிப்பட்டத்திலுலாவி இவர்கள் மூவரும்மகிழு விஷ்ணுவோடு தேவர்குழாங்களிப்புமிகு உலகத்தை மூடுங்கபாலத்தையுடைய நீலமணிபோலும் மயிலையூர்கின்ற வீரக்கழல்பொருந்திய பாதங்களையுடைய வெற்றியையுடைய கந்தசவாமியை வழிபட்டு மனத்துள்ளைப்பாம். முகமலர்கமமுச்செய்தல் - முத்தமிடலால் என்க.

(க.) கவளாவுணவையுண்கின்ற மதத்தையுடைய யானைத்தோலாகிப் போர்வையையழுமுடும் சிவபெருமானுடைய புகழைமுனிரிக்கின்ற கலைகளையெல்லாம் பவளம்போலும் அதரத்திலிருந்தும், பசியகுதலை மொழியாற் காட்டுகின்ற பசியவளையலையுடையாளைப் பிரமாசேருகின்ற பருமமென்னுமாபரணத்தையணிந்த அல்குலையும் அசைகின்ற அழகிய இடையையும் இளங்கிளாவைவீசுகின்ற வெள்ளிய பற்களையுடைய பேரழகையுடையாளை வெண்டாமரையிதழில் வெண்மையாகிய சந்திரனுக்கு நடுவேயிருக்கின்ற வெள்ளிய அன்னம்போலும் பேரழகையுடைய சரஸ்வதியை மயக்கத்தை நீக்கிப்பாதங்களில் வணக்குவாப்.

(ஏ.) பிரமனிருக்கின்ற மலர்கூம்பாதும், இந்திரனுடைய சவர்க்கத்தினிலைமை குலையாதும் மருதைப்பிளங்த பாதங்களையுடைய விஷ்ணு அறிதுபில் கொள்ளும் பாற்கடல்ச்சருங்காதும், மான், பிரம்டி, மழுப்படை, அழகிய உடைவாள் என் னுமிவற்றைத்தாங்கிச் சருப்பக்குண்டலத்தையணிந்த திருக்காநையுடையவரும், துளியைச்சிதறுகின்ற நீரையுடைய கங்கையைச்சூடும் நெற்றிநாட்டத்தையுடைய எந்தலைவரும், புத்திமுத்திகளைத்தருகின்ற தலைவருமாகிய சிவபெருமானைமுந்தருளியிருக்கின்ற திருக்கைகளையைக் காவல்பூண்டதிருநந்திதேவரை நம்மனத்தில் விரும்பிவாழ்வாம்.

முகிழுது குலையாது, சருங்காது என் னுமெச்சங்கள் காவல்பூண்ட என் னுஞ்சொல்லோடு முடிகின்றன.

(அ.) அழகிய சங்கக்குண்டலம் விளங்கத்தழைமுந்த காதும், ஒப்பற்ற இடபழும் முதலான பலநீக்கமற்ற தோற்றங்கள் மிகுகின்ற

வடையாளங்களைப் புகன்றுதுதித்து. உவமைதீங்கிய சோதிசொரு பறை மனத்துக்கத்திராகிய கிருபைக்கண்ணரை கூன்பாண்டியது ஸ்டையட்டலி இன்ன சரனோய்நிங்க அழகுமிகுகின்ற வெள்ளிய நுண் ணிய விழுதியை அள்ளிச்சாத்துகின்ற சிவந்தவிரலால் தன்பிதாவா கிய சிவபாதவிருதயருக்கு.

“தோடுடையசெவியன்விடையேறியோர் தூவென்மதிகுடிக் காடுடையசுடலைப்பொடிபூசியெனுள்ளங்கவர்கள்வ னேடுடையமலராண்மூலைனாட்பணிந்தேத்தவருள்செய்த பிடுடையமிரமாபுரமேவியபெம்மானிவனன்றே.”

என்று சுட்டிக்காட்டிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுருடைய கிறிய திருவடிகளின் பெருந்தகைமையைச் சிந்திப்பாம். அடையா ளங்கள் புகன்றுபோற்றிச் செங்கைவிரல்கொடு குறித்துத் தெரிக்கு மெனக்கொள்க.

(கு) தேவர்களையும் முனிவர்களையும் துழாய்மாலைபொருந்திய மார்பில் இலக்குமியையுடைய விஷ்ணுவையும் பிரமடேவவரையும் செல் வம் மிக்கோரெவரையும் அடிமைகொள்கின்ற நெற்றிநாட்டத்தையு டைய சிவபெருமாளை முன்னீங்கியிருந்த எண்ணங்தோன்றலால் இட பந்திட்டிய நெடிய தொடியின்றகைமை எல்லாத்திக்கெல்லைக்டோறுஞ் செல்லத் தமிழ்வேதமாகிய தேவாரத்தைப்பாடுகின்ற திருநாவுக்கர சு நாயனுருடைய புகழ்மொழிகளை யெழுதிப்பதித்து நயந்து அவர் செய்த திருத்தொண்டை வியந்துவாழ்வாம். தோன்றப்பாடுமெனக் கொள்க.

(கு) மகரந்தம் பொருந்திய யல்லை வைத்து முடித்த கூந்தலை டைய பரவையாருடைய இரண்டு தனங்களின் மேல் மயலாகிய சலதோதித்தாலாகிய தளர்வுநிங்க வேததக்கொண்டு விரும்பும் நெறி யை விரும்பி விஷ்ணுவும் பிரமாவும் பின்றெடுராத சிதாகாசத்தை எவரும் எதைக்கொண்டும் அறிதல் அரிதான எங்குமான பரம்பொ ருளை நெருங்கிய இருளையுடைய இராக்காலத்திலே திரும்பத்துதாகக் கொண்ட சுந்தரமூர்த்திநாபனுரை யெம்மை யடிமைகொள்வீரென் று வேண்டியவருடைய பாதங்களைத்தழுவித் தொழுதலைச் செய்வாம்.

தனத்துணை மேல்விரும்பி யெனவும், மயற்குளிர்வின்றளர்வு நீங் கவேதுகொண்டு விழையும் நெறிவிரும்பி யெனவுங்கொள்க.

மயற்குளிர்வின்றளர்வு நீங்க - மயலாலாகிய சலடைத்தாலா க்றளர்வு நீங்கும்படி. வேதுகொண்டு - தனமாகிய வேதத்கொண்டு விழையும் நெறிவிரும்பி - விரும்புகின்ற நெறிவையிரும்பி தூதை வேதாக்கொண்டெனல் பொருந்தாது.

(கக) செழியர் குலபதி - அரிமர்த்தன பாண்டியர். மாடு - பொன். சம்புப்பழிவிரவு - சம்புவாகிய பழிவிரவு. வந்தி - மலடி.

(கங்) பரபதம் - முத்தி.

(கங்க) அலகைத்தேர் - பேய்த்தேர். பொல்லாத இபழுகத் துப்புத்தேள் - பொள்ளாப்பிளையார் - அகலச் சீர்சொன்ன என முடிக்க.

(கச) முதலாயுள்ள தொண்டர், தருந்தொண்டர் எனக்கொள்க. தனபடை எதுகைநோக்கி தன்னடையென்றால்.

### அவையடக்கம்.

(ஞ) முதியவப்பழங்காதை - முதிர்ந்த அந்தப்புராணம்.

(ஈ) ஓர்க்கம் - சுருக்கம். உறவி - ஏறும்பு.

(நு) தாழையங்கானளக்கர்வன் சேதுவின் காதையை - தாழைக்காட்டையுடைய கடலிலுள்ள அழகிய சேதுவின் சரித்திரத்தை யானளக்க வென்றெண்ணியபின்னர், பறவைகள் வானளக்க இங்கூர்வன மாங்கிலந்தானளக்க.

(எ) கண்டதால் - கண்டதனால். நவியம் - மழு.

(ஏ) ஆதிவெற்பு - மேரு. கோதிலானின்குளப்படிநீர் - குற்றமற்ற பசுவின் குளம்படி நீர்.

(ஒ) சொல்வகுத்துப் பொருணிலைதொற்றி - சொல்லால் வகுத்துப்பொருணிலையைத்தோற்றுவித்து. அச்சொல் வகுப்புக்கடந்தவன் தொல்புகழ். அந்தச்சொல் வகுப்பைப்பக்கடந்தவனுடைய பழையபுகழை. சொல்வகுத்தல் - சொல்லால் வகுத்தல், சுருதியுமில்லை - வேதத்தாலுங்கூடாதாம். சொல்வகுத்தலருபை, சொல்லால்வகுத்தலோவருமை. சூழ்ந்திடா - அவ்வருமை என்னைச்சூழ்ந்திடமாட்டாவாம்.

(தொடரும்.)

ஆ. மு. சோமாவ்ஸ்கந்தபிள்ளை.

குமரன்றுணை.

## \* உள்ளத்துணர்வு.

உள்ளம் என்பது உணர்வெனும் அறிவு சூக்குமமாய் நின்று விளங்கும் இடமாம். நினைத்தல் மறத்தலாதியவைகள் உள்ளத்துக்கே சுபாவமான தருமமண்டி. அறிவெனும் முதற்கருணியின் இயக்கத்தால் உள்ளம் தொழிற்றுணமாய் இருக்கின்றது. உள்ளத்தையும் உணர்வையும் ஒன்றுபடச்செய்வது ஞானமாகும். அது கன்மபரி பாகத்துக்குத்தக ஊழையே நோக்கிச்செல்லும் ஓர்கெறி. உள்ளம், உணர்வு, ஞானம், ஊழ் இங்ஙான்குப் பூருமித்து எல்லாம்வல்ல முழுமுதலின் இலக்கணத்தை ஒருவாறு சாத்திரவாயிலாக ஐயங்திரி பறத்தெரிந்துகொள்ளல் பேரறிவாகும். அச்சாத்திரத்துணைகொண் டே யுத்திவகையானும் அனுபோகவகையானும் உண்மை இன்மை தெரிந்து யதார்த்தநிலைமைகண்டு தெளிதல் சித்தாந்தமாகும். ஞான நூல் ஆராய்வதினும் மெய்ம்மை அறிந்து பொருள் விரித்துக்கொண் டுபோதல்தான் தீவிரமாகும். தத்துவநியதிகளைந்து உள்ளத்திலக்கணம் உணர்விலக்கணம் ஞானத்தினிலக்கணம் ஊழினிலக்கணம் இவையெல்லாங்கடந்து முழுமுதற்றனமையெய்தினிற்கும் கடவுளினி லக்கணம் இவ்வைந்தினிலக்கணத்தையும் தெள்ளாத்தெளிய ஞானுசிரியன் வாயிலாக வுபதேசமுகத்தாயுள்ளத்துணர்ந்து கடைப்பிடித் தல் பேரறிவுக்குள்ள ஓர் அரிய தொழில். அப்பேரறிவை எழுப்ப உரிமைபூண்டு நிற்பது ஞானசாத்திர உணர்ச்சியாகும். இடையிடையே கலங்கும் நிலைமைகொண்ட வள்ளத்துக்கு உண்மையை அறிவு குத்தி மெய்ம்மையைக் காட்டுவது புண்ணியமிகுதியால் வளர்ந்தோ ங்கிப் பேரறிவின்பாற்படுத்தும் ஞானம். இஞ்ஞானம் கன்மபரிபாகத்தாற் சிக்குண்டு மலினமெய்தி நிலையாமை நிலைமை என்பவைகளைத் தெரியாது மேகத்தால் மறைத்துள்ள சூரியனிப்போல சூரிய

\* இது, இற்றைக்கு 20-வருடத்துக்கு முன், காலங்கெண்ற சுநீதரஸ் வாயிகள் எழுதிவைத்திருந்தவைகளில் ஒன்றாகும்

னது கிரணக்கற்றைகள் நமக்குத்தெரியாது சூரியன்மட்டும் மண்டல ங்காட்டுவதொப்பப் பேரறிவின் சௌரூபம் முழுவதும் நமது உள்ளத்துக்குத் தோன்றுமல் அதன் வீக்ஷிண்யம் மட்டும் காட்டுவதாக நமது சிலைவுக்கு எட்டுவதுதான் அஞ்ஞானமாகும். கனம்பரிபாகத் தொடர் ஆன்மாக்களுக்கு எப்பவும் தொந்தமாகவள்ளது. அஃது சன்னஞ்சன்னமாகவே மலையருவியென விடையரூது தொந்தப்பட்டு வருகின்றது. அக்கன்மபரிபாகத் தொடரையறுக்க அதிக தீவிரஞ்ஞன முதிர்ச்சி வேண்டும்.

அருட்பெருஞ்செல்வராகிய நமதுபட்டினத்தடிகளும் ஒவ்வோர் ஆன்மாவும் கன்மத்துக்குச்சுத்தக்கவாறு ஒவ்வோர் சன்னத்து ஏழுதட ஓவ பிறத்தல் வேண்டுமென்றனர்; அஃதை (வருமேழ்பிறவியுமானிடத்துத்தித்து) என்பதால்றிக. என்னைப்பாண்டு ஆராயின், கருமத் தினது தொந்தமே நெடுக இழுத்துச்செல்லுவதாகயிருக்கின்றது. நானுகவுணர்வார்க்கு இலேசாக இவ்வண்ணமை விளங்கிக்கிடக்கும். சொல்லிலக்கணங்கூறத் தொடங்கிய பவணந்தியாகிரியனுரும் (உடல் கொள்ளுபிரக்குணம்) என்பதால் டடப்பொடு புணர்த்தலென்னும் ஓர் யுத்திவகையான் அரியகுறிப்பாற் கட்டுவதை நம்புல்லமொளர்கள் அறிந்ததேயார். உள்ளம் என்பதுக்குச்சித்தம் என ஓர் பெயர் உள்ளது. அறிந்திடும்பொருட்குச் சித்தமென்று சொல்லப்படுவது அதனுள்ளறப்பொருளாகும். சிற்றுணர்வு, பேருணர்வு என்னும் இவைகள் சின்றுநிலவி விளங்குதலால் உள்ளத்துக்குச்சித்தம் எனப் பேர்விறுத்தவாராயினார் ஆனாரேர். மணிவாசகர் சித்தத்துடித் திக்குந்தேனே. எனத்தாம் திருவாய்மலர்ந்தருளியதில், பற்பலவிசேட நுண்பொருள் அமைந்துகிடக்கின்றது. அதாவது, சித்தம் என பதனுள், அகம், புறம், என இருவகைப்பாருபாடு உள்ளன. அகமத் உள்ளிடம் - புறம் + உள்ளிடத்துக்குப் புறவிடம் = புறவிடத்து அஞ்ஞானமிகுதியால், உலகத்தோற்றறங்கண்டு இவைகளே விலைமையுடையன வென்றுமகிழ்ந்து, உண்மைதோன்றுபால் கொலைகளவாதிய தீய வொழுக்கிற்றலைப்பட்டுப் பேரறிவின் உருவுகானுது, சிற்றுணர்வின் மயமாகவே காணப்பட்டு நிற்பதற்கு இடம் புறாகும்.

(இன்னும் வரும்.)

இராமசாமிவன்னியன்.